

**மிக முக்கியமான விதிமுறைகள்
மற்றும் நிபந்தனைகள்**

இங்குள்ள மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் அனைத்து தகவல்களும், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் எல்லோருக்கும்/ கிரெடிட் கார்டு விண்ணப்பதாரர்களுக்கும்/ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும்/ வங்கியின் கிரெடிட் கார்டுகளில் ஆர்வமுள்ள பொது மக்களுக்கும் உடனடியாக நடைமுறைக்கு பொருந்தும். இந்த முக்கிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (MITC) மாறுதலுக்குட்பட்டவை. இங்கு கூறப்பட்டிருக்கும் மிக முக்கிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (MITC) வங்கியின் கார்டு ஹோஸ்டர் அக்ரிமெண்டிஸ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் கூடுதலானவை மற்றும் அவற்றுடன் சேர்த்து படிக்கபட வேண்டும்.

A) கட்டணங்களின் அட்டவணைகள்

1. இணைப்பு, வருடாந்திர மற்றும் கூடுதல் கார்டு கட்டணம்

கிரெடிட் கார்டு வகை	இணைப்பு கட்டணம் (ரூ) (கார்டு செயலாக்கத்துக்கு பிறகு விதிக்கப்படும்)*	வருடாந்திர கட்டணம் 2-வது வருடத்திலிருந்து (ரூ)*	கூடுதல் கார்டு
ஆக்ஸிஸ் பேங்க் இன்ஃபினிட் கிரெடிட் கார்டு	இல்லை	இல்லை	இல்லை
ஆக்ஸிஸ் பேங்க் பஸ் (BUZZ) கிரெடிட் கார்டு	750	750	இல்லை
இந்தியன் ஆயில் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு	500	500	இல்லை
ஃப்ளிப்கார்ட் ஆக்ஸிஸ் பேங்க் சூப்பர் எலைட் கிரெடிட் கார்டு	500	500	இல்லை
ஃப்ளிப்கார்ட் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு	500	500 (முந்தைய கார்டு நிறைவு ஆண்டில் ரூ.3,50,000 -க்கான செலவுகளில் தள்ளுபடி)	இல்லை

ஆக்ஸிஸ் பேங்க் ஃப்ரீ சார்ஜ் கிரெடிட் கார்டு	250	250	இல்லை
ஏர்டெல் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு	500	500 (முந்தைய கார்டு நிறைவு ஆண்டில் ரூ.2,20,000 -க்கான செலவுகளில் தள்ளுபடி)	இல்லை
சாம்சங் ஆக்ஸிஸ் பேங்க் சிக்னேச்சர் கிரெடிட் கார்டு	500	500 (முந்தைய கார்டு நிறைவு ஆண்டில் ரூ.2,20,000 -க்கான செலவுகளில் தள்ளுபடி)	இல்லை
சாம்சங் ஆக்ஸிஸ் பேங்க் இன்ஃபினிட் கிரெடிட் கார்டு	5000	5000 (முந்தைய கார்டு நிறைவு ஆண்டில் ரூ.7,00,000 -க்கான செலவுகளில் தள்ளுபடி)	இல்லை
ஆக்ஸிஸ் பேங்க் ஃப்ரீ சார்ஜ் பிளஸ் கிரெடிட் கார்டு	350	350 (முந்தைய கார்டு நிறைவு ஆண்டில் ரூ.50000 -க்கான செலவுகளில் தள்ளுபடி)	இல்லை
ஏஸ் கிரெடிட் கார்டு	ரூ. 499 (கார்டு உபயோகிக்க ஆரம்பித்து 45 நாட்களுக்குள் செய்யப்படும் ரூ.10,000 -க்கான செலவுகளில் தள்ளுபடி) ரூ.0 - தேர்ந்தெடுத்த	499 (முந்தைய கார்டு நிறைவு ஆண்டில் ரூ.2,00,000 -க்கான செலவுகளில் தள்ளுபடி)	இல்லை

	சேனல்களில் குறைந்த கால சலுகை		
ஸ்பைஸ்ஜெட் ஆக்ஸிஸ் பேங்க் வாயேஜ் கிரெடிட் கார்டு	750	750	இல்லை
ஸ்பைஸ்ஜெட் ஆக்ஸிஸ் பேங்க் வாயேஜ் பிளாக் கிரெடிட் கார்டு	2,000	2,000	இல்லை
செலக்ட் கிரெடிட் கார்டு	3,000 (பர்கண்டி கணக்காளர்களுக்கு ஏதுமில்லை)	3,000 (பர்கண்டி கணக்காளர்களுக்கு ஏதுமில்லை) (முந்தைய கார்டு ஆண்டு நிறைவில் ரூ. 8 இலட்சத்திற்கான செலவுகளில் தள்ளுபடி செய்யப்பட்டது)	இல்லை
ஆக்ஸிஸ் பேங்க் அட்லாஸ் கிரெடிட் கார்டு	5,000	5,000	இல்லை
பர்கண்டி பிரைவேட் கிரெடிட் கார்டு	50,000 (பர்கண்டி பிரைவேட் கணக்காளர்களுக்கு ஏதுமில்லை)	50,000 (பர்கண்டி பிரைவேட் கணக்காளர்களுக்கு ஏதுமில்லை)	இல்லை
ரிசர்வ் கிரெடிட் கார்டு	50,000	50,000 (முந்தைய கார்டு ஆண்டு நிறைவில் ரூ.35,00,000-க்கு தகுதியான செலவுகளின்* மீதான தள்ளுபடி)	இல்லை

மேக்னஸ் கிரெடிட் கார்டு	12,500	12,500 (முந்தைய கார்டு ஆண்டு நிறைவில் ரூ.25,00,000-க்கு தகுதியான செலவுகளின்* மீதான தள்ளுபடி)	இல்லை
மேக்னஸ் ஃபார் பர்கண்டி கிரெடிட் கார்டு#	30,000#	30,000# (முந்தைய கார்டு ஆண்டு நிறைவில் ரூ.35,00,000-க்கு தகுதியான செலவுகளின்* மீதான தள்ளுபடி)	இல்லை#
ஆக்ஸிஸ் பேங்க் விஸ்தாரா இன்ஃபினிட் கிரெடிட் கார்டு	10,000	10,000	இல்லை
ஆக்ஸிஸ் பேங்க் விஸ்தாரா சிக்னேச்சர் கிரெடிட் கார்டு	3,000	3,000	இல்லை
ஆக்ஸிஸ் பேங்க் விஸ்தாரா கிரெடிட் கார்டு	1,500	1,500	இல்லை
பிரிவிலேஜ் கிரெடிட் கார்டு	1,500	1500 (முந்தைய கார்டு ஆண்டு நிறைவில் ரூ. 8 இலட்சத்திற்கான செலவுகளில் தள்ளுபடி செய்யப்பட்டது)	இல்லை
மைல்ஸ் அண்ட் மோர் ஆக்ஸிஸ் பேங்க் வேர்ல்ட் செலக்ட் கார்டு	10,000	4,500	இல்லை

மைல்ஸ் அண்ட் மோர் ஆக்ஸிஸ் பேங்க் வேர்ல்ட் கிரெடிட் கார்டு	3,500	3,500	இல்லை
நியோ கிரெடிட் கார்டு	250	250	இல்லை
ஆரா கிரெடிட் கார்டு	749	749	இல்லை
எல் ஐ சி கிரெடிட் கார்டு	இல்லை	இல்லை	இல்லை
பயண சலுகைகளுடன் கூடிய சிக்னேச்சர் கிரெடிட் கார்டு	1,500	1000 (முந்தைய கார்டு ஆண்டு நிறைவில் ரூ.2.4 இலட்சம் செலவிற்கான வரம்பை அடைந்ததும் தள்ளுபடி செய்யப்படும்)	இல்லை
மை விங்க்ஸ் கிரெடிட் கார்டு	1,200	500	இல்லை
மை சாய்ஸ் கிரெடிட் கார்டு	250 (ஒரு பட (இமேஜ்) கார்டுக்கான கூடுதல் கட்டணம் ரூ.150)	250	இல்லை
மை ஸோன் கிரெடிட் கார்டு	500	500	இல்லை

பிளாட்டினம் கிரெடிட் கார்டு	500 (கார்டு உபயோகிக்க ஆரம்பித்து 45 நாட்களுக்குள் செய்யப்படும் ரூ.5,000-க்கான செலவுகளில் தள்ளுபடி)	200 (முந்தைய கார்டு நிறைவு ஆண்டில் ரூ.1,00,000 -க்கான செலவுகளில் தள்ளுபடி)	இல்லை
டைட்டானியம் கிரெடிட் கார்டு	250 (கார்டு உபயோகிக்க ஆரம்பித்து 45 நாட்களுக்குள் செய்யப்படும் ரூ.2,500-க்கான செலவுகளில் தள்ளுபடி)	100 (முந்தைய கார்டு நிறைவு ஆண்டில் ரூ.50,000 -க்கான செலவுகளில் தள்ளுபடி)	இல்லை
பிரைட் பிளாட்டினம் கிரெடிட் கார்டு	இல்லை	250 (முந்தைய கார்டு நிறைவு ஆண்டில் ரூ.20,000 -க்கான செலவுகளில் தள்ளுபடி)	இல்லை
பிரைட் சிக்னேச்சர் கிரெடிட் கார்டு	இல்லை	500 (முந்தைய கார்டு நிறைவு ஆண்டில் ரூ.40,000 -க்கான செலவுகளில் தள்ளுபடி)	இல்லை
ரிவார்ட்ஸ் கிரெடிட் கார்டு	1000	1,000 (முந்தைய கார்டு நிறைவு ஆண்டில் ரூ.2,00,000 -க்கான செலவுகளில் தள்ளுபடி *) *மார்ச் 1 2023 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ ஆக்ஸிஸ் பேங்க்	இல்லை

		ரிவார்ட்ஸ் கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பித்த மற்றும் வழங்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.	
க்விக் கிரெடிட் கார்டு	இல்லை	இல்லை	இல்லை
ஃபைப் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு	இல்லை	இல்லை	இல்லை
ஆக்ஸிஸ் பேங்க் ஈஸி கோல்டு - சம்பளம் பெறுபவர்கள் மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் ஈஸி கோல்டு கிரெடிட் கார்டு - சுய தொழில் செய்பவர்கள்	இல்லை	100	இல்லை
ஆக்ஸிஸ் பேங்க் ஷாப்பர்ஸ் ஸ்டாப் கிரெடிட் கார்டு	500	500 (ரூ.1,00,000/-க்கான முந்தைய வருட செலவுகள் மீது தள்ளுபடி செய்யப்பட்டது)	இல்லை
இந்தியன் ஆயில் ஆக்ஸிஸ் பேங்க் பிராமியம் கிரெடிட் கார்டு	1,000	1000 (ரூ.30,000/-க்கான முந்தைய வருட செலவுகள் மீது தள்ளுபடி செய்யப்பட்டது)	இல்லை
ஆக்ஸிஸ் பேங்க் ஹொரைஸான் கிரெடிட் கார்டு	3,000	3,000	இல்லை
ஆக்ஸிஸ் பேங்க் கேஷ்பேக் கிரெடிட் கார்டு	1,000	1,000 (முந்தைய கார்டு ஆண்டு நிறைவில் ரூ. 4,00,000 செலவுகளில் தள்ளுபடி	இல்லை

		செய்யப்பட்டது. ஏற்கனவே இருக்கும் கேஷ்பேக் கார்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தாது (மற்றும் திட்டத்தில் உள் நுழையும் போது தெரிவிக்கப்பட்ட கட்டணம் பொருந்தும்)	
ஐக்கியா ஃபேமிலி கிரெடிட் கார்டு பை ஆக்ஸிஸ் பேங்க்	இல்லை	இல்லை	இல்லை
ஆக்ஸிஸ் பேங்க் ஒலிம்பஸ் கிரெடிட் கார்டு	20,000	20,000	இல்லை
ஆக்ஸிஸ் பேங்க் பிரைமஸ் கிரெடிட் கார்டு	5,00,000 (31 ஜூலை 2024-க்கு பிறகு வழங்கப்பட்ட கார்டுகளுக்கு) 1,80,000 (31 ஜூலை 2024 வரை வழங்கப்பட்ட கார்டுகளுக்கு)	3,00,000 (31 ஜூலை 2024-க்கு பிறகு வழங்கப்பட்ட கார்டுகளுக்கு) 1,80,000 (31 ஜூலை 2024 வரை வழங்கப்பட்ட கார்டுகளுக்கு)	1 கார்டு இலவசம் ஒவ்வொரு அடுத்தடுத்த கூடுதல் கார்டுக்கும் (4 கார்டுகள் வரை) 25,000 (31 ஜூலை 2024க்கு பிறகு வழங்கப்பட்ட கார்டுகளுக்கு) 15,000 (31 ஜூலை 2024 வரை வழங்கப்பட்ட கார்டுகளுக்கு)

*ரிசர்வ், மேக்னஸ் மற்றும் பர்கண்டி கிரெடிட் கார்டுகளுக்கான மேக்னஸுக்கு, 1 செப்டம்பர் 2023 -லிருந்து அமலுக்கு வரும் வருடாந்திர கட்டண மாற்றத்திற்கான செலவு வரம்பில் வாடகை (MCC-6513), வேலட் (MCC- 6540), பயன்பாடுகள் (MCC-4814,4816,4899,4900), அரசு நிறுவனங்கள் (MCC-9222, 9311,9399, 9402), EMI மாற்றங்கள், பண வித்திராயல்கள் (MCC- 6010,6011), ரிவர்சல்கள் மற்றும் கட்டணங்களால் அடையாளங் காணப்பட்ட பரிவர்த்தனகள் விலக்கப்படும்.

கூடுதலாக, 20 ஏப்ரல் 2024 அமலில் இருக்கும் , வருடாந்திர கட்டண மாற்றத்திற்கான செலவு வரம்பில் காப்பீடு (MCC-6300, 6381, 5960, 6051, 6012), தங்கம் (MCC-6300, 6381, 5960, 6051, 6012), போன்றவற்றால் அடையாளம் காணப்பட்ட பரிவர்த்தனைகள் விலக்கப்படும்.

#தேவையான தனிப்பட்ட பர்கண்டி உறவை பராமரிக்கும் பர்கண்டி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் விவரங்களுக்கு, <https://www.axisbank.com/Magnus> -ல் நுழையவும். ஒரு வேளை தேவையான பர்கண்டி ‘மொத்த உறவு மதிப்பு’ வாடிக்கையாளரால் பராமரிக்கப் படா விட்டால், பர்கண்டியின் மேக்னஸ் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பதன் மூலம், நீங்கள் வங்கியின் கொள்கையான பர்கண்டிக்கான மேக்னஸ் கிரெடிட் கார்டை புதிய மேக்னஸ் கிரெடிட் கார்டோடு மாற்றிக் கொள்வதற்கு ஒப்புக் கொள்கிறீர்கள். புதிய மேக்னஸ் கிரெடிட் கார்டுக்கு ரூ.12,500++ சேர்க்கை மற்றும் ஆண்டுக் கட்டணம் விதிக்கப்படும்

நிதி/வட்டி கட்டணம் (20 டிசம்பர் 2024-லிருந்து அமலுக்கு வருகிறது)

ஆக்ஸிஸ் பேங்க் கார்டு வகை	நீட்டிக்கப்பட்ட கட்டணக்கான நிலுவையில் உள்ள வட்டி		முன்பண ரொக்க வட்டி	
	மாதாந்திர வட்டி	வருடாந்திர வட்டி	மாதாந்திர வட்டி	வருடாந்திர வட்டி
பர்கண்டி பிரைவேட் கிரெடிட் கார்டு	ஒரு மாதத்திற்கு 1.5%	ஒரு வருடத்திற்கு 19.56%	ஒரு மாதத்திற்கு 1.5%	ஒரு வருடத்திற்கு 19.56%
பிரைட் பிளாட்டினம் கிரெடிட் கார்டு, பிரைட் சிக்னேச்சர் கிரெடிட் கார்டு	ஒரு மாதத்திற்கு 3.75%	ஒரு வருடத்திற்கு 55.55%	ஒரு மாதத்திற்கு 3.75%	ஒரு வருடத்திற்கு 55.55%
பிரிவிலேஜ் கிரெடிட் கார்டு/ செலக்ட் கிரெடிட் கார்டு/ ஆக்ஸிஸ் பேங்க் அட்லாஸ் கிரெடிட் கார்டு/ மைல்ஸ் அண்ட் மோர் ஆக்ஸிஸ் பேங்க் வேர்ல்ட் செலக்ட் கார்டு/ மைல்ஸ் அண்ட் மோர் ஆக்ஸிஸ் பேங்க் வேர்ல்ட் கார்டு/ மை ஸோன் கிரெடிட் கார்டு/ மை சாய்ஸ் கிரெடிட் கார்டு/ மை விங்க்ஸ் கிரெடிட் கார்டு/ ஆக்ஸிஸ் பேங்க் விஸ்தாரா சிக்னேச்சர் கிரெடிட் கார்டு/	ஒரு மாதத்திற்கு 3.75%	ஒரு வருடத்திற்கு 55.55%	ஒரு மாதத்திற்கு 3.75%	ஒரு வருடத்திற்கு 55.55%

ஆக்ஸிஸ் பேங்க் விஸ்தாரா கிரெடிட் கார்டு/ பிளாட்டினம் கிரெடிட் கார்டு/ டைட்டானியம் கிரெடிட் கார்டு/ நியோ கிரெடிட் கார்டு/ ஆக்ஸிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டு/ விஸா கோல்டு கிரெடிட் கார்டு/ விஸா சில்வர் கிரெடிட் கார்டு/ இந்தியன் ஆயில் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் பிரீமியம் கார்டு/ ஆக்ஸிஸ் பேங்க் விஸ்தாரா இன்ஃபினிட் கிரெடிட் கார்டு/ ஆரா கிரெடிட் கார்டு/ எல் ஐ சி கிரெடிட் கார்டு/ ரிவார்ட்ஸ் கிரெடிட் கார்டு/ க்விக் கிரெடிட் கார்டு/ ஆக்ஸிஸ் பேங்க் ஷாப்பர்ஸ் ஸ்டாப் கிரெடிட் கார்டு/ இந்தியன் ஆயில் ஆக்ஸிஸ் பேங்க் பிராமியம் கிரெடிட் கார்டு/ ஆக்ஸிஸ் பேங்க் ஹொரைஸான் கிரெடிட் கார்டு/ ஆக்ஸிஸ் பேங்க் கேஷ்பேக் கிரெடிட் கார்டு				
ரிசர்வ் கிரெடிட் கார்டு/ மேக்னஸ் கிரெடிட் கார்டு/ மேக்னஸ் ஃபார் பர்கண்டி கிரெடிட் கார்டு/ ஒலிம்பஸ் கிரெடிட் கார்டு	ஒரு மாதத்திற்கு 3.0%	ஒரு வருடத்திற்கு 42.58%	ஒரு மாதத்திற்கு 3.0%	ஒரு வருடத்திற்கு 42.58%
ஃப்ளிகார்ட் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு/ ஃப்ளிகார்ட் ஆக்ஸிஸ் பேங்க் சூப்பர் எலைட் கிரெடிட் கார்டு/ ஆக்ஸிஸ் பேங்க் ஃப்ரீ சார்ஜ் கிரெடிட் கார்டு/ ஆக்ஸிஸ் பேங்க் ஃப்ரீ சார்ஜ் பிளஸ் கிரெடிட் கார்டு/ ஏஸ் கிரெடிட் கார்டு/ ஏர்டெல் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு/ ஸ்பைஸ்ஜெட் ஆக்ஸிஸ் பேங்க் வாயேஜ் கிரெடிட் கார்டு/ ஸ்பைஸ்ஜெட் ஆக்ஸிஸ் பேங்க் வாயேஜ் பிளாக் கிரெடிட் கார்டு/	ஒரு மாதத்திற்கு 3.75%	ஒரு வருடத்திற்கு 55.55%	ஒரு மாதத்திற்கு 3.75%	ஒரு வருடத்திற்கு 55.55%

சாம்சங் ஆக்ஸிஸ் பேங்க் சிக்னேச்சர் கிரெடிட் கார்டு/ சாம்சங் ஆக்ஸிஸ் பேங்க் இன்ஃபினிட் கிரெடிட் கார்டு/ ஃபைப் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு/ ஐக்கியா ஃபேமிலி கிரெடிட் கார்டு பை ஆக்ஸிஸ் பேங்க்/ பிற இதர கிரெடிட் கார்டு/				
செக்யூர்ட் கோல்டு கிரெடிட் கார்டு / செக்யூர்ட் சில்வர் கிரெடிட் கார்டு/ பிளாட்டினம் செக்யூர்ட் கிரெடிட் கார்டு/ இன்ஸ்டா ஈஸி கிரெடிட் கார்டு/ மை ஸோன் ஈஸி கிரெடிட் கார்டு/ பிரிவிலேஜ் ஈஸி கிரெடிட் கார்டு/ ஆக்ஸிஸ் பேங்க் ஃப்ளிப்கார்ட் செக்யூர்ட் கிரெடிட் கார்டு/ இந்தியன் ஆயில் ஆக்ஸிஸ் பேங்க் ஈஸி கிரெடிட் கார்டு/ ஆக்ஸிஸ் பேங்க் ஈஸி கோல்டு – சேலரீட் அண்ட் ஆக்ஸிஸ் பேங்க் ஈஸி கோல்டு கிரெடிட் கார்டு – செல்ஃப் எம்பிளாய்ட்	ஒரு மாதத்திற்கு 3.4%	ஒரு வருடத்திற்கு 49.36%	ஒரு மாதத்திற்கு 3.4%	ஒரு வருடத்திற்கு 49.36%
ஆக்ஸிஸ் பேங்க் பிரைமஸ் கிரெடிட் கார்டு	ஒரு மாதத்திற்கு 1%	ஒரு வருடத்திற்கு 12.68%	ஒரு மாதத்திற்கு 1%	ஒரு வருடத்திற்கு 12.68%

1) நிதி / வட்டி கட்டண விவரங்கள்:

- கார்ட் உறுப்பினர் முந்தைய பில்லை உரிய தேதிக்கு முன்னால்
(கார்டு கணக்கு அறிக்கையின் படி) முழுதாக செலுத்தா விட்டால், வட்டி
வசூலிக்கப்படும். பரிவர்த்தனை தேதியிலிருந்து செலுத்த வேண்டிய
தொகையை முழுமையாக செலுத்தும் தேதி வரை வட்டி வசூலிக்கப்படும்.
- கார்ட் உறுப்பினர் சுழலும் கடன் வசதியை பயன்படுத்திக்
கொண்டிருந்தால், முந்தைய அறிக்கையில் செலுத்தாமல்

இருக்கும் பாக்கித் தொகை மற்றும் ஏதேனும் புதிய பரிவர்த்தனைகள் மீது (கிரெடிட் கார்டுகளின் மீதான கடன்களுக்கான பில் செய்யப்பட்ட EMIகள் உட்பட) முழுத் தொகையும் செலுத்தப்படும் தேதி வரை வட்டி வசூலிக்கப்படும்.

- ரொக்கமாகப் பெறப் பட்ட அனைத்து பண பரிவர்த்தனைகளுக்கும், பெறப்பட்ட தேதியிலிருந்து திரும்ப செலுத்திய தேதி வரை வட்டி வசூலிக்கப்படும்.
- கட்டணங்கள் மற்றும் ஜிஎஸ்டி மீது வட்டி திரட்டப்படாது. வாடிக்கையாளர் செய்யும் செலவுகளுக்கும், விதிக்கப்பட்ட வட்டி மற்றும் EMIகள் மீது வட்டி திரட்டப்படுவது தொடர்பும்.

2) இதர கட்டணங்கள்

வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டணம்**	எடுக்கப்படும் பணத்தில் 2.5% (குறைந்தபட்சம் ரூ.500); ஒலிம்பஸ் கிரெடிட் கார்டுக்கு, எடுக்கப்படும் பணத்தில் 2% (குறைந்தபட்சம் ரூ.300); பர்கண்டி பிரைவேட் கிரெடிட் கார்டு, ரிசர்வ் கிரெடிட் கார்டு, மேக்னஸ் கிரெடிட் கார்டு, மேக்னஸ் ஃபார் பர்கண்டி கிரெடிட் கார்டு, பிரைமஸ் கிரெடிட் கார்டு போன்றவற்றிற்கு தள்ளுபடி செய்யப்பட்டது
கிளைகளில் பணம் செலுத்துவதற்கான கட்டணம் (பணம் செலுத்துவதற்கான தினசரி வரம்பு ரூ.50,000)	ரூ.175; பர்கண்டி பிரைவேட் கிரெடிட் கார்டு, இன்ஸ்டா ஈஸி கிரெடிட் கார்டு, மற்றும் பிரைமஸ் கிரெடிட் கார்டுகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அறிக்கையின் நகலுக்கான கட்டணம்	தள்ளுபடி செய்யப்பட்டது
பர்கண்டி பிரைவேட் கிரெடிட் கார்ட் மற்றும் பிரைமஸ் கிரெடிட் கார்டுகளுக்கு தாமதமாக செலுத்துவதற்கான கட்டணம்	தள்ளுபடி செய்யப்பட்டது
ஒலிம்பஸ் கிரெடிட் கார்டுக்கு தாமதமாக செலுத்துவதற்கான கட்டணம்	செலுத்த வேண்டிய மொத்த தொகை ரூ.2,000 -த்திற்கும் அதிகமாக இருந்தால், கட்டணம் ரூ.100
மற்ற அனைத்து கிரெடிட் கார்டுகளுக்கும்மான தாமத கட்டணம்	செலுத்த வேண்டிய மொத்த தொகை ரூ.500-க்கு குறைவாக இருந்தால் கட்டணம் ஏதுமில்லை
	செலுத்த வேண்டிய மொத்த தொகை ரூ.501க்கும் ரூ.5,000க்கும் இடைப்பட்டதானால், கட்டணம் ரூ.500
	செலுத்த வேண்டிய மொத்த தொகை ரூ.5,001க்கும் ரூ.10,000க்கும் இடைப்பட்டதானால், கட்டணம் ரூ.750

	செலுத்த வேண்டிய மொத்த தொகை ரூ.1,000-த்திற்கும் அதிகமாக இருந்தால், கட்டணம் ரூ.1,200 இரண்டு தொடர்ச்சியான சுழற்சிகளில், குறைந்தபட்ச தொகையை (MAD) உரிய தேதியில் செலுத்த தவறியிருந்தால், கூடுதல் கட்டணம் ரூ.100. இந்தக் கட்டணம், குறைந்தபட்ச தொகையை (MAD) செலுத்தும் வரை ஒவ்வொரு சுழற்சி தேதிக்கும் பொருந்தும்.
பிற ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு வரம்பு-மீறல் அபராதம்***	வரம்புக்கு மேற்பட்ட தொகையில் 2.5% (வட்டி, கட்டணங்கள் மற்றும் வரிகள் தவிர) குறைந்தபட்சம் ரூ.500-க்கு உட்பட்டது பர்கண்டி பிரைவேட் கிரெடிட் கார்ட், மற்றும் ப்ரைமஸ் கிரெடிட் கார்டுக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கட்டண சீட்டை திரும்பப் பெறுவதற்கான கட்டணம் அல்லது நகல் கோருவதற்கான கட்டணம்	தள்ளுபடி செய்யப்பட்டது
வெளியூர் காசோலை கட்டணம்	தள்ளுபடி செய்யப்பட்டது
காசோலை திரும்புதல் அல்லது மறுக்கப் படுதலுக்கான கட்டணம் அல்லது ஆட்டோ டெபிட் ரிவர்சல் அல்லது நிலையான அறிவுறுத்தல் (SI) அல்லது NACH பணம் செலுத்துதலில் தோல்வி (வங்கிக் கணக்கில் நிதியின்மை)	குறைந்தபட்சம் ரூ.500-க்கான கட்டணத் தொகையில் 2%. பர்கண்டி பிரைவேட் கிரெடிட் கார்டு, மற்றும் ப்ரைமஸ் கிரெடிட் கார்டுக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒலிம்பஸ் கிரெடிட் கார்டுக்கு ரூ.350
ரயில் பயணச் சீட்டுகளை வாங்குதல் அல்லது ரத்து செய்தலுக்கான கூடுதல் கட்டணம்.	ஐஆர்சிடிசி / இந்திய ரயில்வேயின் பரிந்துரையின் படி
எரிபொருள் பரிவர்த்தனை கூடுதல் வரி	ரூ.400 விருந்து ரூ.4000 க்குள்ளான எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கு பரிவர்த்தனை தொகையில் 1% திரும்ப தரப் படுகிறது. ஒரு ஸ்டேட்மெண்ட் சுழற்சியில் அதிகபட்ச ஆதாயம் ரூ.400; ஏன் கிரெடிட் கார்டுக்கு ரூ.500 வரை; ஆக்ஸிஸ் பேங்க் மை ஸோன் இன்ஸ்டன்ட் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் ப்ரைட் சிக்னேச்சர் கிரெடிட் கார்டு, ஃபைப் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு, சாம்சங் ஆக்ஸிஸ் பேங்க்

ப்ரைட் சிக்னேச்சர் கிரெடிட் கார்டு, ஃபைப் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு, சாம்சங் ஆக்ஸிஸ் பேங்க் சிக்னேச்சர் கிரெடிட் கார்டு மற்றும் ஏர்டெல் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு; ப்ரைட் பிளாட்டினம் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் ஆரா கிரெடிட் கார்டு மற்றும் ஆக்ஸிஸ் பேங்கின் ஐக்கியா ஃபேமிலி கிரெடிட் கார்டுக்கு ரூ.250 வரை. மைல்ஸ் அண்ட் மோர் ஆக்ஸிஸ் பேங்க் வேர்ல்ட் செலக்ட் கிரெடிட் கார்ட், மைல்ஸ் அண்ட் மோர் ஆக்ஸிஸ் பேங்க் வேர்ல்ட் கிரெடிட் கார்டு, மை சாய்ஸ் கிரெடிட் கார்டு, நியோ கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் விஸ்தாரா கிரெடிட் கார்டு மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் விஸ்தாரா சிக்னேச்சர் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் ஃப்ரீ சார்ஜ் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் ஃப்ரீ சார்ஜ் பிளஸ் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் கேஷ்பேக் கிரெடிட் கார்டு ஆகியவற்றுக்கு பணத்தை திரும்ப பெறுதல் பொருந்தாது; பரிவர்த்தனை தொகையில் 1% (ரூ.400 லிருந்து ரூ.5,000 வரையிலான எரிபொருள் பரிவர்த்தனைக்கு திரும்ப தரப்படுகிறது.) சாம்சங் ஆக்ஸிஸ் பேங்க் இன்ஃபினிட் கிரெடிட் கார்டு மற்றும் ஒலிம்பஸ் கிரெடிட் கார்டுகளுக்கு ஒரு ஸ்டேட்மெண்ட் சுழற்சிக்கு அதிகபட்ச சலுகை ரூ.500; பரிவர்த்தனை தொகையில் 1% (ரூ.400லிருந்து ரூ.5000 வரையிலான எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கு திரும்ப தரப் படுகிறது). ரிவார்ட்ஸ் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் ஷாப்பர்ஸ் ஸ்டாப் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் ஹொரைஸான் கிரெடிட் கார்டு ஆகியவற்றுக்கு அதிகபட்ச சலுகைகள் ஒரு ஸ்டேட்மெண்ட் சுழற்சிக்கு ரூ.400 வரை.

பரிவர்த்தனை தொகையில் 1% (பிரைமஸ் கிரெடிட் கார்டுக்கு ரூ.400 லிருந்து ரூ.10,000 வரையிலான எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கு ஒரு ஸ்டேட்மெண்ட் சுழற்சிக்கு திரும்ப தரப் படுகிறது).

	இந்தியன் ஆயில் ஆக்ஸிஸ் பேங்க் பிரீமியம் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் பரிவர்த்தனை தொகையில் 1% -க்கு தகுதி பெறுவார்கள். (அங்கீகரிக்கப்பட்ட இந்தியன் ஆயில் விற்பனை நிலையங்களில் மட்டும்) தயவு செய்து கவனிக்கவும் – • எரிபொருள் பரிவர்த்தனைகளின் மீது, கார்டு வழங்கும் வங்கி கூடுதல் கட்டணம் எதுவும் விதிப்பதில்லை. • சில எரிபொருள் பரிவர்த்தனைகளில் எரிபொருள் கூடுதல் கட்டணம் 1% + GSTக்கு பதிலாக ரூ.10 + GST விதிக்கப்படலாம். வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் எரிபொருள் கூடுதல் கட்டண விலக்கு, விதிக்கப்படும் கூடுதல் கட்டணம் எவ்வளவாக இருந்தாலும், கிரெடிட் கார்டில் உள்ள மதிப்பு முன்மொழிவு/அம்சத்தை பொறுத்து இருக்கும். • எரிபொருள் கூடுதல் கட்டணத்தின் மீதான வரிகள் (ஏதேனும் இருப்பின்) தள்ளுபடி செய்யப்படாது மற்றும் கார்டு உரிமையாளரே அதை செலுத்த வேண்டும்.
எட்ஜ் ரிவார்ட் புள்ளிகள் மீட்புக் கட்டணம்	ஒரு மீட்பு பரிவர்த்தனைக்கு ரூ.99
	பர்கண்டி பிரைவேட் கிரெடிட் கார்டு, பிரையாரிட்டி பிளாட்டினம் டெபிட் கார்டு, பர்கண்டி டெபிட் கார்டு, பர்கண்டி பிரைவேட் டெபிட் கார்டு, ருபே பிளாட்டினம் என்ஆர்ஓ டெபிட் கார்டு, பர்கண்டி என்ஆர்ஓ டெபிட் கார்டு அல்லது பர்கண்டி பிரைவேட் என்ஆர்ஓ டெபிட் கார்டு, இந்தியன் ஆயில் ஆக்ஸிஸ் பேங்க் பிரீமியம் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் ஹொரைஸான் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் ரிவார்ட்ஸ் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் கேஷ்பேக் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்கின் ஐக்கியா ஃபேமிலி கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் ஒலிம்பஸ் கிரெடிட் கார்டு,

	ஆக்ஸிஸ் பேங்க் பிரைமஸ் கிரெடிட் கார்டு போன்ற கார்டு, உரிமையாளர்களுக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
எட்ஜ் மைல்கள் புள்ளிகள் மீட்புக் கட்டணம்	எட்ஜ் புள்ளிகள்/மைல்களை மற்ற மைல் கூட்டாளிகளுக்கு மாற்ற/ பரிமாற்றம் செய்ய, ஒரு மீட்பு பரிவர்த்தனைக்கு ரூ.199 . கீழ்க்கண்ட கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு, பர்கண்டி பிரைவேட் கிரெடிட் கார்டு, இந்தியன் ஆயில் ஆக்ஸிஸ் பேங்க் பிரீமியம் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் ஹெராரைஸான் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் ரிவார்ட்ஸ் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் கேஷ்பேக் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்கின் ஐக்கியா ஃபேமிலி கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் ஒலிம்பஸ் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் பிரைமஸ் கிரெடிட் கார்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
அன்னிய செலாவணி பரிவர்த்தனை கட்டணம் ¹	மேக்னஸ் கிரெடிட் கார்டு மற்றும் மேக்னஸ் ஃபார் பர்கண்டி கிரெடிட் கார்டுகளுக்கு பரிவர்த்தனை மதிப்பில் 2%; ஒலிம்பஸ் கிரெடிட் கார்டுக்கு பரிவர்த்தனை மதிப்பில் 1.8%; ரிசர்வ் கிரெடிட் கார்டுக்கு பரிவர்த்தனை மதிப்பில் 1.5%; பர்கண்டி பிரைவேட் கிரெடிட் கார்டுக்கு கட்டணம் ஏதுமில்லை; பிரைமஸ் கிரெடிட் கார்டுக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மற்ற எல்லா கார்டுகளுக்கும் பரிவர்த்தனை மதிப்பில் 3.5% .
சக்திவாய்ந்த செலாவணி பரிமாற்ற மார்க் அப் ²	ஒரு சர்வதேச இடத்தில் இந்திய ரூபாயில் செய்யப்படும் ஒவ்வொரு சர்வதேச பரிவர்த்தனை மீதும் அல்லது இந்தியாவில் இருக்கும் ஆனால் வெளி நாட்டில் பதிவு செய்யப்பட்ட வணிகர்களுடன் இந்திய ரூபாயில் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் மீதும் 1.5% + வரிகள் பொருந்தும்.

	பர்கண்டி பிரைவேட் கிரெடிட் கார்டு, ஒலிம்பஸ் கிரெடிட் கார்டு மற்றும் பிரைமஸ் கிரெடிட் கார்டுகள் மீது கட்டணம் ஏதுமில்லை.
வாடகை பரிவர்த்தனை கட்டணம்³	ஒவ்வொரு வாடகை பரிவர்த்தனைக்கும் 1% கட்டணம் பொருந்தும். இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வரிகள் பொருந்தும். ஒலிம்பஸ் கிரெடிட் கார்டு மற்றும் பிரைமஸ் கிரெடிட் கார்டுகள் மீது கட்டணம் ஏதுமில்லை.
வாலட் லோட் பரிவர்த்தனை கட்டணம்⁴ (20 டிசம்பர் 2024-லிருந்து பொருந்தும்)	வாலட் லோடுகளில் ஒவ்வொரு அறிக்கை சுழற்சிக்கும் ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டு செலவுகளுக்கு 1% கட்டணம் பொருந்தும்
எரிபொருள் பரிவர்த்தனை கட்டணம்⁵ (20 டிசம்பர் 2024-லிருந்து பொருந்தும்.)	எரிபொருள் பரிவர்த்தனைகளில் ஒவ்வொரு அறிக்கை சுழற்சிக்கும் ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டு செலவுகளுக்கு 1% கட்டணம் பொருந்தும்
கல்வி பரிவர்த்தனை கட்டணம்⁶ (20 டிசம்பர் 2024-லிருந்து பொருந்தும்.)	மூன்றாம் தரப்பு பயன்பாடுகளின் (apps) மூலம் செலுத்தும் கல்விக் கட்டணங்களின் மீது 1% கட்டணம் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் விதிக்கப்படும்.
பயன்பாட்டு பரிவர்த்தனைக் கட்டணம்⁷ (20 டிசம்பர் 2024-லிருந்து பொருந்தும்.)	ஒரு அறிக்கை சுழற்சியில் பயன்பாடுகளில் ரூ.25,000 அல்லது அதற்கு மேலான கூட்டு செலவுகளுக்கு 1% கட்டணம் பொருந்தும்.

திறன் அடிப்படையிலான ஆன்லைன் விளையாட்டு பரிவர்த்தனை கட்டணம் ⁸ (20 டிசம்பர் 2024-லிருந்து பொருந்தும்.)	ஒரு அறிக்கையில் திறன் அடிப்படையிலான ஆன்லைன் விளையாட்டு தளங்களில் ரூ.10,000 அல்லது அதற்கு மேலான கூட்டு செலவுகளுக்கு 1% கட்டணம் பொருந்தும்
பரிவர்த்தனைகளுக்கான மொபைல் எச்சரிக்கைகள்	தள்ளுபடி செய்யப்பட்டது
கார்டை முடக்குவதற்கான கட்டணங்கள்	தள்ளுபடி செய்யப்பட்டது
இருப்பு விசாரணை கட்டணங்கள்	தள்ளுபடி செய்யப்பட்டது
மாற்று	தள்ளுபடி செய்யப்பட்டது

குறிப்பு i) GST, இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட படி, எல்லா ஃபீஸ்கள், வட்டி மற்றும் இதர கட்டணங்களின் மீதும் பொருந்தும் மற்றும் இந்திய அரசாங்கத்தின் தொடர்புடைய விதிமுறைகளின் படி மாற்றங்களுக்கு உட்பட்டது.

ii) வாடிக்கையாளருக்கு, குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பாவது உரிய முறையில் அறிவித்த பின்னர், எந்த கட்டணங்களையோ அல்லது ஃபீஸையோ மாற்றவோ, அல்லது பொருத்தமாகக் கருதக் கூடிய எந்த புதிய கட்டணங்களையோ அல்லது ஃபீஸையோ அறிமுகப்படுத்தவோ உரிய உரிமையை வங்கி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

*லேட் பேமெண்ட் ஃபீ (தாமதமாக செலுத்துவதற்கான கட்டணம்): பணம் செலுத்தப்பட வேண்டிய தேதிக்குள் செலுத்தப் படா விட்டாலோ அல்லது குறைந்தபட்ச தொகையை விட குறைவான ஒரு தொகையை செலுத்தியிருந்தாலோ கார்டு வைத்திருப்பவருக்கு லேட் பேமெண்ட் ஃபீ (தாமதமாக செலுத்துவதற்கான கட்டணம்) விதிக்கப்படும். பணம் செலுத்தப் பட வேண்டிய தேதியிலோ அல்லது அதற்கு முன்போ, ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்ட் கணக்கில் தெளிவான நிதி வரவு வைத்தால் மட்டுமே, லேட் பேமெண்ட் ஃபீவை தவிர்க்க இயலும்.

நிலுவையில் இருக்கும் தொகை மீது மட்டுமே லேட் பேமெண்ட் ஃபீஸ் விதிக்கப்படும் (உரிய தேதிக்கு முன்பாக செலுத்தப்பட்ட எந்த ஒரு பேமெண்டுக்கும் நிகர விலக்கு), மொத்த தொகை மீது அல்ல.

**கேஷ் வித்-டிராயல் ஃபீ: கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது தேர்ந்தெடுக்கப்பட்ட பயன்பாட்டு விருப்பத்தை பொறுத்து, கார்டு வைத்திருப்பவர் இந்தியாவிலோ அல்லது வெளி நாடுகளிலோ உள்ள ஏடிஎம்-களில், அந்த ஏடிஎம்-களில் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளின் பொருத்தத்திற்கு ஏற்ப அந்த கார்டுகளை உபயோகித்து பணம் எடுக்கலாம். மேல் குறிப்பிட்டுள்ள கட்டணங்களின் படி அது போன்ற பண வித்-டிராயல்களுக்கு பரிவர்த்தனை கட்டணம் விதிக்கப்படும் மற்றும் கார்டு வைத்திருப்பவருக்கான அடுத்த அறிக்கையில் பில் செய்யப்படும். இந்தக் கட்டணங்கள் வங்கியின் கட்டணங்கள் மட்டுமே. சில ஏடிஎம்கள், வங்கியுடன் இணைக்கப்படாத, வித்-டிராயல் கட்டணங்களை விதிக்கும்.

*****வரம்பு-மீறல் கட்டணம்:** கார்டு வைத்திருப்பவர் கடன் வரம்புக்கு மேல் சில பரிவர்த்தனைகளை செய்ய முயற்சித்தால், வங்கி, அவர்களது உள்

கொள்கை, அந்த பரிவர்த்தனை தொடர்பான தகுதி, வாடிக்கையாளர் சுய விவரம் மற்றும் வாடிக்கையாளர் ஒப்புதல் போன்றவற்றிற்கு உட்பட்டு அவற்றை அனுமதிக்கலாம். நிலுவையில் உள்ள தொகை கடன் வரம்பை மீறினால், வரம்புக்கு அதிகமான தொகையில் (குறைந்தபட்சம் ரூ.500-க்கு உட்பட்டு) 2.5% வரம்பு மீறல் கட்டணமாக விதிக்கப்படும். வட்டி, ஏதேனும் கட்டணங்கள்/ஃபீஸ், கிரெடிட் கார்டு மீதான வரிகள் போன்றவை வரம்பு மீறல் கட்டணத்தை கணக்கிடுவதற்கான காரணிகளாக கொள்ளப் பட மாட்டா. வரம்பு மீறல் வசதிக்கு சப்ஸ்கிரைப் செய்யும் கார்டு உரிமையாளரிடம் வங்கி வெளிப்படையான ஒப்புதலை பெறும்.

1^{அந்நிய செலாவணியில் கட்டணம்:} இந்திய ரூபாய் அல்லாது வேறு ஏதாவது நாட்டுப் பணத்தில் ஒரு பரிவர்த்தனை செய்யப்பட்டால், அந்த பரிவர்த்தனை இந்திய ரூபாய்க்கு மாற்றம் செய்யப்படும். இந்த தேதி ஆக்ஸிஸ் பேங்க்-உடன் பரிவர்த்தனை முடிவு செய்யப்பட்ட தேதியாக இருக்கும் மற்றும் அது பரிவர்த்தனை நடந்த தேதியாக இல்லாமலிருக்கலாம். இந்த பரிவர்த்தனை யு.எஸ் டாலர்களில் இல்லா விட்டால், இந்த மாற்றம் யு.எஸ் டாலர்களின் மூலம் நிகழும். விதிக்கப்பட்ட தொகையை யு.எஸ் டாலர்களில் மாற்றி அதன் பின் அதை இந்திய ரூபாய்க்கு மாற்ற வேண்டும். பொருந்தும் சட்டத்தின் படி ஒரு குறிப்பிட்ட விகிதம் தேவைப் பட்டாலேயன்றி, யு.எஸ் டாலர்களில் இருந்து இந்திய ரூபாய்க்கு மாற்றும் விகிதம், விஸா/மாஸ்டர் கார்டால் வழங்கப்பட்டதாக இருக்கும் மற்றும் செலுத்தும் போது நேரத்திற்கு ஏற்ப, ஆது போன்ற பரிவர்த்தனைகளில், பண மாற்ற காரணி மதிப்பீட்டால் (தற்போது 3.5%) அதிகரிக்கப்படும்.

அத்தகைய வெளி நாட்டு பரிவர்த்தனைக்கான பணத்தை திரும்ப பெறுவதற்கான வாடிக்கையாளரின் செயலும் கூடுதலாக 3.5% கட்டணத்தை ஈர்க்கும்.

2^{டைனமிக் கரன்சி கன்வெர்ஷன் மார்க்-அப்:} டிசிசி (DCC)-யுடன், ஒரு வாடிக்கையாளர் இந்திய ரூபாயை உபயோகித்து ஒரு சர்வதேச பரிவர்த்தனையை செய்யலாம். எனினும், ஒரு அயல் நாட்டு வணிகருக்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்தும் போது, பரிவர்த்தனை தொகையின் மீது, 1.5% டிசிசி மார்க் அப் கட்டணம் + வரிகள் விதிக்கப்படும். டிசிசி, பிஒஎஸ் (POS) அல்லது ஆன்லைன் மூலமாக, ஒரு சர்வதேச இடத்தில் இந்திய ரூபாயில் செய்யப்படும் சர்வதேச பரிவர்த்தனை மீதும் அல்லது இந்தியாவில் இருக்கும் ஆனால் வெளி நாட்டில் பதிவு செய்யப்பட்ட வணிகர்களுடன் இந்திய ரூபாயில் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் மீதும் டிசிசி பொருந்தும். உதாரணத்திற்கு, நீங்கள் வெளி நாட்டில் ஒரு ஸ்டோரில் உங்கள் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டை உபயோகித்து இந்திய ரூபாயில் பிஒஎஸ் (POS) மெஷின் மூலம் பணம் செலுத்தினால், டிசிசி (DCC) மார்க் அப் கட்டணமாக 1.5%, மற்றும் கூடுதலாக பரிவர்த்தனை தொகை மீது வரிகள் விதிக்கப்படும். அது போல, இந்தியாவில் இருக்கும் ஆனால் வெளி நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு வணிகரிடம் பொருட்கள் வாங்கி உங்கள் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டை உபயோகித்து இந்திய ரூபாயில் செலுத்தப்படும் பணத்தின் மீதும் டிசிசி (DCC) மார்க் அப் கட்டணமாக 1.5%, மற்றும் கூடுதலாக பரிவர்த்தனை தொகை மீது வரிகள் விதிக்கப்படும்.

³வாடகை பரிவர்த்தனை கட்டணம்: MCC 6513 மூலம் அடையாளங் காணப்பட்ட ஒவ்வொரு வாடகை பணத்திற்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பரிவர்த்தனை தொகை மீது 1% கூடுதல் வாடகை கட்டணம் விதிக்கப்படும். இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப் பட்ட படி வரிகள் பொருந்தும். உதாரணத்திற்கு, ஒரு மூன்றாம் தரப்பு வாடகை கட்டண தளத்தில் உங்கள் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டை உபயோகித்து நீங்கள் ரூ.20,000 செலுத்தினால், பரிவர்த்தனை தொகையில் 1%, அதாவது, ரூ.200ம் கூடுதலாக வரிகளும் கூடுதல் கட்டணமாக விதிக்கப்படும். இது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பொருந்தும்.

⁴வாலட் லோடு பரிவர்த்தனை கட்டணம்: MCC 6540 மூலம் அடையாளங் காணப்பட்ட வாலட் லோட் பரிவர்த்தனைக்கு, ஒரு அறிக்கை சுழற்சியில் கூட்டு செலவு ரூ.10,000 அல்லது அதிகமாக இருந்தால் 1% கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். வரிகள் இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட படி பொருந்தும். உதாரணத்திற்கு – ஒரு அறிக்கை சுழற்சியில், ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டை உபயோகித்து செய்யப்பட்ட உங்கள் வாலட் பரிவர்த்தனைகளின் மொத்த செலவுகள் (ஏல்லா பரிவர்த்தனைகளின் கூட்டு தொகை) ரூ.12,000 எனில், பரிவர்த்தனை தொகையில் 1%, அதாவது, ரூ.120 மற்றும் கூடுதலாக வரிகள் கூடுதல் கட்டணமாக விதிக்கப்படும். ஒரு வேளை, ஒரு குறிப்பிட்ட அறிக்கை சுழற்சியில், வாலட் பரிவர்த்தனைகளின் கூட்டு தொகை ரூ.9,000 எனில், எந்த கூடுதல் கட்டணமும் விதிக்கப்படாது.

⁵எரிபொருள் பரிவர்த்தனை கட்டணம்: எரிபொருள் பரிவர்த்தனைகளில் ஒவ்வொரு அறிக்கை சுழற்சிக்கும் ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டு செலவுகளுக்கு 1% கட்டணம் பொருந்தும். எரிபொருள் பரிவர்த்தனைகள் MCC 5983, 5541, 5542 மற்றும் 5172 மூலம் அடையாளங் காணப் படுகின்றன. வரிகள் இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட படி பொருந்தும். உதாரணத்திற்கு –ஒரு அறிக்கை சுழற்சியில், ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டை உபயோகித்து செய்யப்பட்ட உங்கள் எரிபொருள் பரிவர்த்தனைகளின் மொத்த செலவுகள் (ஏல்லா பரிவர்த்தனைகளின் கூட்டு தொகை) ரூ.50,000 எனில், பரிவர்த்தனை தொகையில் 1%, அதாவது, ரூ.500 மற்றும் கூடுதலாக வரிகள், கூடுதல் கட்டணமாக விதிக்கப்படும். ஒரு வேளை, ஒரு குறிப்பிட்ட அறிக்கை சுழற்சியில், உங்கள் வாலட் பரிவர்த்தனைகளின் கூட்டு தொகை ரூ.30,000 எனில், எந்த கூடுதல் கட்டணமும் விதிக்கப்படாது.

⁶கல்வி பரிவர்த்தனை கட்டணம்: MCC 8211, 8220, 8241, 8244, 8249, மற்றும் 8299-ஆல் அடையாளங் காணப்பட்ட மூன்றாம் தரப்பு பயன்பாடுகளின் மூலம் செலுத்தும் ஒவ்வொரு கல்விக் கட்டணத்தின் மீதும் பரிவர்த்தனைத் தொகையில் 1% கூடுதல் கட்டணமாக விதிக்கப்படும் . வரிகள் இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட படி பொருந்தும். உதாரணத்திற்கு-உங்கள் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டை உபயோகித்து மூன்றாம் தரப்பு கல்விக் கட்டண பயன்பாடுகளின் மூலம் ரூ.10,000 செலுத்தினால், பரிவர்த்தனை கட்டணத்தில் 1%, அதாவது ரூ.100 மற்றும் வரிகள் கூடுதல் கட்டணமாக விதிக்கப்படும். இது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பொருந்தும். நேரடியாக, கல்வி நிறுவன வலைதளங்கள்,

அல்லது அவற்றின் பிஒஎஸ் (POS) மூலம் செலுத்தப்படும் தொகைகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கட்டணம் விதிக்கப்படாது.

7 பயன்பாட்டு பரிவர்த்தனை கட்டணம்: ஒரு அறிக்கை சுழற்சியில் பயன்பாடுகளில் ரூ.25,000 அல்லது அதற்கு மேலான கூட்டு செலவுகளுக்கு 1% கட்டணம் பொருந்தும். பயன்பாட்டு பரிவர்த்தனைகள் 4814, 4899, 4900 அடையாளங் காணப்படுகின்றன. வரிகள் இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட படி பொருந்தும். உதாரணத்திற்கு – ஒரு அறிக்கை சுழற்சியில், உங்கள் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டை உபயோகித்து செய்யப்பட்ட உங்கள் பயன்பாட்டு கட்டணங்களின் மொத்த செலவு (எல்லா பரிவர்த்தனைகளின் கூட்டு தொகை) ரூ.25,000 எனில், பரிவர்த்தனை தொகையில் 1%, அதாவது, ரூ.250 மற்றும் கூடுதலாக வரிகள், கூடுதல் கட்டணமாக விதிக்கப்படும். ஒரு வேளை, ஒரு குறிப்பிட்ட அறிக்கை சுழற்சியில், உங்கள் வாலட் பரிவர்த்தனைகளின் மீதான செலவுகளின் கூட்டு தொகை ரூ.20,000 எனில், எந்த கூடுதல் கட்டணமும் விதிக்கப்படாது.

8 திறன் அடிப்படையிலான ஆன்லைன் விளையாட்டு பரிவர்த்தனை கட்டணம்: MCC 5816 மூலம் அடையாளங் காணப்பட்ட திறன் அடிப்படையிலான ஆன்லைன் விளையாட்டு பரிவர்த்தனைகளுக்கு, ஒரு அறிக்கையில் ரூ.10,000 அல்லது அதற்கு மேலான கூட்டு செலவுகளுக்கு 1% கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். வரிகள் இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட படி பொருந்தும். உதாரணத்திற்கு – ஒரு அறிக்கை சுழற்சியில், உங்கள் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டை உபயோகித்து செய்யப்பட்ட திறன் அடிப்படையிலான ஆன்லைன் விளையாட்டு பரிவர்த்தனைகளுக்கு உங்கள் மொத்த செலவு (எல்லா பரிவர்த்தனைகளின் கூட்டு தொகை) ரூ.12,000 எனில், பரிவர்த்தனை தொகையில் 1%, அதாவது, ரூ.120 மற்றும் கூடுதலாக வரிகள், கூடுதல் கட்டணமாக விதிக்கப்படும். ஒரு வேளை, ஒரு குறிப்பிட்ட அறிக்கை சுழற்சியில், உங்கள் வாலட் பரிவர்த்தனைகளின் மீதான செலவுகளின் கூட்டு தொகை ரூ.8,000 எனில், எந்த கூடுதல் கட்டணமும் விதிக்கப்படாது.

A) வட்டி கணக்கீட்டிற்கான உதாரணம் (20 டிசம்பர் 2024-லிருந்து அமல் படுத்தப்பட்டது):

வாடிக்கையாளர் சுழலும் வசதியை உபயோகிக்கும் போது (சுழலும் கடன் வசதி பெற்று மற்றும் முந்தைய மாதத்தில் செலுத்த வேண்டிய மொத்த தொகையை விட குறைவாக செலுத்தியிருந்தால்) எல்லா பரிவர்த்தனைகளின் மீதும் வரி விதிக்கப்படும். அதற்கான ஒரு உதாரணமும் கீழே வழங்கப்பட்டிருக்கிறது:

- அறிக்கை சுழற்சி – 12ம் தேதியிலிருந்து ஒவ்வொரு மாதமும் 11 தேதி வரை
- அறிக்கை உருவாகும் தேதி – ஒவ்வொரு மாதமும் 11 தேதி
- வட்டி விகிதம் – மாதத்திற்கு 3.75%

சுழற்சி 1: 12 மார்ச்சிலிருந்து 11 ஏப்ரல் வரை

நீங்கள் முந்தைய அனைத்து நிலுவைத் தொகையையும் முழுமையாக செலுத்தி விட்டீர்கள் மற்றும் உங்கள் கிரெடிட் கார்டு கணக்கில் எந்தத்

தொகையும் நிலுவையில் இல்லை என்று வைத்துக் கொள்வோம். 30 மார்ச் அன்று ரூ.500க்கு ஒரு பொருள் வாங்கப்பட்டு தொடர்ந்து ரூ.4,000 ரொக்கமாக ஏப்ரல் 2ம் தேதி எடுக்கப்படுகிறது என வைத்துக் கொள்வோம். ரூ.5,148.19க்கான அறிக்கை ஏப்ரல் 11 அன்று மே 1-ஆம் தேதிக்கான காலக் கெடுவுடன் பின் வரும் கூறுகளுடனும் உருவாக்கப் படும்:

தேதி	பரிவர்த்தனை வகை	தொகை (ரூ.)	விளக்கம்
30 மார்ச்	கொள்முதல்	500 Dr	கிரெடிட் கார்டில் செய்யப்பட்ட கொள்முதல்கள்
2 ஏப்ரல்	பணம் எடுத்தல்	4,000 Dr	கிரெடிட் கார்ட் மூலமாக பணம் எடுத்தல்
2 ஏப்ரல்	ரொக்க முன்பண கட்டணம்	500 Dr	ரூ.4,000*2.5% = ரூ.100 இது ரூ.500-ஐ விட குறைவானது
2 ஏப்ரல்	ரொக்க கட்டணத்தின் மீதான ஜிஎஸ்டி	90 Dr	INR 500*18% = INR 90
11 ஏப்ரல்	வட்டி	49.32 Dr	பணம் எடுக்கும் தொகை ரூ.4,000* 10 நாட்கள்* 3.75% வட்டி விகிதம்* 12 மாதங்கள்/365 நாட்கள் = ரூ.49.32
11 ஏப்ரல்	வட்டியின் மீதான ஜிஎஸ்டி	8.88 Dr	INR 49.32 *18% = INR 8.88
இறுதி இருப்பு		5,148.19 Dr	செலுத்த வேண்டிய மொத்த தொகை

இந்த சுழற்சிக்கு குறைந்தபட்ச நிலுவைத் தொகை (Minimum Amount Due (MAD) ரூ. 738.19 ஆக இருக்கும். MAD கணக்கீடு பின் வருமாறு = 2%* (500+4,000) + (500 + 90 + 49.32 + 8.88) = ரூ. 738.19.

சுழற்சி 2: ஏப்ரல் 12லிருந்து மே 11 வரை.

ரூ.2,500க்கு மே 1ல் ஒரு புதிய பொருளை வாங்கினால் மற்றும் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை (MAD) ஏப்ரல் 15ல் செலுத்தியிருந்தால், மே 11ல் தயாரிக்கப்பட்ட அறிக்கை கீழ் காணும் கூறுகளை பெற்றிருக்கும்:

தேதி	பரிவர்த்தனை வகை	தொகை (ரூ.)	விளக்கம்
துவக்க இருப்பு		5,148.19 Dr	முந்தைய அறிக்கையிலிருந்து இறுதி இருப்பு

15 ஏப்ரல்	பேமெண்ட்	738.19 Cr	முந்தைய குறைந்தபட்ச நிலுவைத் தொகைக்கு எதிராக செலுத்தப்பட்ட கட்டணம் = ரூ.738.19
1 வரை	கொள்முதல்	2,500 Dr	கிரெடிட் கார்டில் செய்யப்பட்ட கொள்முதல்கள்
11 வரை	வட்டி	205.78 Dr	ரூ. 205.78-க்கான விவரம் கீழே
11 வரை	வட்டியின் மீதான ஜிஎஸ்டி	37.04 Dr	INR 205.78 *18% = INR 37.04
இறுதி இருப்பு		7,152.81 Dr	செலுத்த வேண்டிய மொத்த தொகை

வவலிக்கப்பட்ட வட்டி கீழிருக்கும் கூறுகளைக் கொண்டுள்ளது:

இருப்பு (ரூ)	காலம்	மொத்த நாட்கள்	கணக்கீடு	வட்டி (ரூ)
500	மார்ச் 30லிருந்து ஏப்ரல் 5 வரை	17	$500 \times 17 \times 3.75\% \times 12/365$	10.48
4,000	ஏப்ரல் 12லிருந்து ஏப்ரல் 15 வரை	4	$4,000 \times 4 \times 3.75\% \times 12/365$	19.73
2,500	மே 1லிருந்து மே 11 வரை	11	$2,500 \times 11 \times 3.75\% \times 12/365$	33.90
49.32	ஏப்ரல் 11லிருந்து ஏப்ரல் 15 வரை	5	$49.32 \times 5 \times 3.75\% \times 12/365$	0.30
4,410	ஏப்ரல் 16லிருந்து மே 11 வரை	26	$4,410 \times 26 \times 3.75\% \times 12/365$	141.36
வசூலிக்கப்பட்ட வட்டி				205.78

பிரிவு D(vi)-ல் உள்ள பகிர்வு உத்தரவிற்கு உட்பட்டு முந்தைய நிலுவைத் தொகைகளை செலுத்தப்பட்ட பகுதி கட்டணத்திற்கு எதிராக சரிபடுத்திய பின்னர் கொள்முதலில் பாக்கி இருப்பு ரூ.4410.

சுழற்சி 3: மே 12லிருந்து ஜூன் 11 வரை

ரூ.1,000க்கு மே 13ல் ஒரு புதிய கொள்முதல் செய்ததாகவும் மற்றும் உரிய தேதிக்கு முன்னரே, மே 25 அன்று முந்தைய இறுதி இருப்பான ரூ.7,152.81-ஐ செலுத்துவதாகவும் வைத்துக் கொள்வோம். ரூ.5,000-க்கு மே 31 அன்று மற்றொரு கொள்முதல் செய்யப்படுகிறது. ஜூன் 11 தயாரிக்கப்பட்ட அறிக்கை பின்வரும் கூறுகளைக் கொண்டிருக்கும்:

தேதி	பரிவர்த்தனை வகை	தொகை (ரூ.)	விளக்கம்
துவக்க இருப்பு		7,152.81 Dr	முந்தைய அறிக்கையிலிருந்த இறுதி இருப்பு
மே 13	கொள்முதல்	1,000 Dr	கிரெடிட் கார்டில் செய்யப்பட்ட கொள்முதல்கள்
மே 25	பேமெண்ட்	7,152.81 Cr	முந்தைய மொத்த நிலுவை தொகைக்கு எதிரான முழு கட்டணம் = ரூ.7,152.81
மே 31	கொள்முதல்	5,000 Dr	கிரெடிட் கார்டில் செய்யப்பட்ட கொள்முதல்கள்
ஜூன் 11	வட்டி	139.10 Dr	ரூ. 139.10-க்கான விவரம் கீழே
ஜூன் 11	வட்டியின் மீதான ஜிஎஸ்டி	25.04 Dr	INR 139.10 *18% = INR 25.04
இறுதி இருப்பு		6,164.14 Dr	செலுத்த வேண்டிய மொத்த தொகை

விதிக்கப்பட்ட வட்டி பின் வரும் கூறுகளைக் கொண்டிருக்கும், முந்தைய எல்லா நிலுவைத் தொகைகளின் மீதும் விதிக்கப்பட்ட வட்டி மற்றும் முந்தைய நிலுவைத் தொகைகள் முழுதாக செலுத்தப்பட்ட தேதி வரையான புதிய பரிவர்த்தனைகள்:

இருப்பு (ரூ)	காலம்	மொத்த நாட்கள்	கணக்கீடு	வட்டி (ரூ)
6,910	மே 12லிருந்து மே 25 வரை	14	$6,910 \times 14 \times 3.75\% \times 12/365$	119.27
205.78	மே 11லிருந்து மே 25 வரை	15	$205.78 \times 15 \times 3.75\% \times 12/365$	3.81
1,000	மே 13லிருந்து	13	$1,000 \times 13 \times 3.75\% \times 12/365$	16.03

	மே 25 வரை			
விதிக்கப்பட்ட வட்டி				139.10

குறைந்தபட்ச நிலுவைத் தொகை (MAD) -

மாதாந்திரம் செலுத்தும் தொகை MAD-ஐ மட்டுமாவது உள்ளடக்க வேண்டும். முந்தைய அறிக்கைகளில் செலுத்தாமல் இருக்கும் MAD தற்போதைய MAD-உடன் சேர்க்கப்பட்டு தற்போதைய அறிக்கையின் படி செலுத்த வேண்டிய MAD கணக்கிடப்படும். MAD கீழ் காணும் வழியில் கணக்கிடப்படும். அது குறைந்தபட்சம் ரூ.100-ஆக இருக்க வேண்டும்:

MAD எல்லா தவணைகள், அனைத்து கட்டணங்கள், வட்டி/நிதி கட்டணங்கள், வரிகள், கடன் வரம்பிற்கு மேலாக உபயோகிக்கப்பட்ட தொகை (ஏதேனும் இருப்பின்) மற்றும் நிலுவையில் இருக்கும் மீத தொகையில் 2% அனைத்தின் கூட்டுத் தொகையாக கணக்கிடப் படுகிறது.

நிலுவையில் இருக்கும் மொத்தத் தொகை (TAD) ரூ.100-ஐ விட குறைவாக இருந்தால், MAD, TADக்கு சமமாக இருக்கும்.

குறைந்தபட்ச நிலுவைத் தொகை (MAD) கணக்கீடு:

நீங்கள் உங்கள் அனைத்து முந்தைய நிலுவை தொகைகளையும் முழுதாக செலுத்தி விட்டீர்கள் என்றும் மற்றும் உங்கள் கிரெடிட் கார்டு கணக்கில் எந்த தொகையும் நிலுவையில் இல்லை என்றும், உங்கள் மாதாந்திர அறிக்கை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி அன்று உருவாக்கப்படும் என்றும் வைத்துக் கொள்வோம்.

					MAD கணக்கீடு லாஜிக்	
Sr. எண்.	Txn தேதி	வகை	தொகை (ரூ)	Cr/ Db	MAD பங்களிப்பு	MAD ரொக்கத் தொகை (ரூ)
a	செப் 25	கொள்முதல்	5,000	Db	2%	100
b	அக் 1	சேருவதற்கான கட்டணம்	1,000	Db	100%	1,000
c	அக் 1	இணைவு கட்டணத்தின் மீதான ஜிஎஸ்டி	180	Db	100%	180
d	அக் 1	பண வித்-டிராயல்	2,000	Db	2%	40
e	அக் 1	பணம் திரும்பப் பெறுவதற்கான கட்டணம்	500	Db	100%	500
f	அக் 1	GST	90	Db	100%	90

g	அக் 15	திரும்பப் பெறும் பணத்தின் மீதான வட்டி	36.99	Db	100%	36.99
h	அக் 15	வட்டியின் மீதான ஜிஎஸ்டி	6.66	Db	100%	6.66
மொத்த நிலுவை (ரூ)						8,813.65
குறைந்தபட்ச நிலுவைத் தொகை (MAD)						1,953.65

$MAD = 2\% * (5,000 + 2,000) + 100\% * (1,000 + 180 + 500 + 90 + 36.99 + 6.66) = 1953.65.$
 குறைந்தபட்ச நிலுவைத் தொகை ரூ. 1953.65 ஆகும்.

நீங்கள் ரூ.5,000 செலவு செய்து மற்றும் ஒவ்வொரு மாதமும் (குறைந்தபட்ச தொகை ரூ.100க்கு உட்பட்டு) குறைந்த பட்ச நிலுவைத் தொகையை மட்டும் திரும்ப செலுத்தினால், மொத்த தொகையையும் திரும்ப செலுத்த 7 வருடங்கள் வரை ஆகும். அதனால் உங்கள் பணப் புழக்கம் எப்போதெல்லாம் அனுமதிக்கிறதோ, அப்போதெல்லாம் நீங்கள் உங்கள் மொத்த நிலுவைத் தொகையையோ அல்லது உங்கள் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை விட கணிசமாக அதிகமான ஒரு தொகையையோ செலுத்த நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

விதிமுறைகள் மற்றும் நியந்தனைகள் – EMI/கடன் முன் கூட்டியே திரும்ப செலுத்துதல்

10 நவம்பர் 2023-லிருந்து, ஒரு கடன் வசதி/கடன், கார்டு வைத்திருப்பவரால் கடன் வசதி/ கடன் காலத்தின் போது முன் கூட்டியே செலுத்தப் பட்டால், கடைசியாக பில் செய்யப்பட்ட தேதியிலிருந்து வங்கிக்கு கடன் வசதி/கடன் செலுத்தப்படும் தேதி வரை மொத்த நிலுவைத் தொகையையும் (நிலுவையில் இருக்கும் முதல், மற்றும் முன் கூட்டியே திரும்ப செலுத்தும் கட்டணம் மற்றும் கடன் செலுத்தும் வரையிலான நாட்களுக்கான வட்டி உள்ளிட்ட தொகை) திரும்ப செலுத்த கார்டு வைத்திருப்பவர் பொறுப்பாவார். அது போன்ற நிலையில் கீழிருப்பவை கார்டு அறிக்கையில் வட்டிக் கட்டணத்திற்கான உள்ளீடுகளாக இருக்கும்:

- A = கடனின் மொத்த பாக்கி காலத்திற்கான வட்டி டெபிட் செய்யப்படும் (அதாவது, கடைசி பில்லிங் தேதியிலிருந்து கடனை திரும்ப செலுத்தும் தேதி வரை)
- B = முன் கூட்டியே கடனை செலுத்தியதற்கு பிறகான காலத்திற்கு உரிய வட்டி (அதாவது, முன் கூட்டியே செலுத்திய தேதியிலிருந்து கடன் வசதியை செலுத்தி முடிக்க வேண்டிய தேதி வரையான காலம்) கார்டு கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.

கடைசி பில்லிங் தேதியிலிருந்து கடனை முன் கூட்டியே செலுத்திய தேதி வரையான நாட்களுக்கு நிகர வட்டி, அதாவது (A- B), வாடிக்கையாளருக்கு பில் செய்யப்படும்.

கார்டு உறுப்பினர் சுழலும் கடன் வசதியை உபயோகித்தால், இந்த இருப்பு கிரெடிட் கார்டுக்கான பொருந்தக் கூடிய கட்டணங்கள் உள்ளிட்ட நிதிக் கட்டணங்களை ஈர்க்கும். இது போன்ற நிலுவையில் உள்ள தொகைகளை உடனடியாக செலுத்த கோர வங்கிக்கு உரிமை உண்டு.

எடுத்துக்காட்டு: அனைத்து முந்தைய நிலுவைத் தொகைகளையும் முழுதாக செலுத்தப் பட்டிருக்கிறது என்றும், உங்கள் கிரெடிட் கார்டு கணக்கில் எந்த தொகையும் நிலுவையில் இல்லை என்றும் மற்றும் உங்கள் மாதாந்திர அறிக்கை ஒவ்வொரு மாதமும் 25ம் தேதியில் உருவாக்கப்படுகிறது என வைத்துக் கொள்வோம். மே 3, 23 அன்று நீங்கள் 6 மாதங்களுக்கான ரூ. 5,000-த்திற்கான EMI இருப்புடன் (BoE) 14% வட்டி விகிதம் சேர்த்து உங்கள் இருப்பை கணக்கெடுத்திருக்கிறீர்கள். ஜூலை '23 வரை 2 EMIகள் கழிக்கப் பட்டிருக்கின்றன மற்றும் நீங்கள் 17 ஜூலை '23 அன்று முன் கூட்டியே கடனை செலுத்த கோரியிருக்கிறீர்கள்.

தேதி	பரிவர்த்தனை வகை	தொகை (ரூ.)	விளக்கம்
3 மே'23	பயன்படுத்தப்பட்ட BOE (EMI மீதான இருப்பு)	INR 5,000	கிரெடிட் கார்டு மீதான பயன்படுத்தப்பட்ட BOE (EMI மீதான இருப்பு)
2 ஜூன்'23	முதல் EMI தொகை	INR 867.69 Dr	கழிக்கப்பட்ட EMI தொகை ரூ.867.69 (முதல் = ரூ.809.36, வட்டி = ரூ.58.33)
2 ஜூன்'23	வட்டியின் மீதான ஜிஎஸ்டி	INR 10.50 Dr	வட்டியின் மீது ஜிஎஸ்டி @ 18% $58.33 \times 18\% =$ ரூ. 10.50

2 ஜூலை'23	2வது EMI தொகை	INR 867.69 Dr	கழிக்கப்பட்ட EMI தொகை ரூ.867.69 (முதல் = ரூ.818.80, வட்டி = ரூ.48.89)
2 ஜூலை'23	வட்டியின் மீதான ஜிஎஸ்டி	INR 8.80 Dr	வட்டியின் மீது ஜிஎஸ்டி @ 18% $58.33 \times 18\% = \text{ரூ. } 10.50$
17 ஜூலை'23	EMIகள் # 3லிருந்து 6 வரையிலான BOE வட்டி பற்றை முன் கூட்டியே செலுத்துதல்	INR 159.08 Dr	முன் கூட்டியே செலுத்தும் கோரிக்கை தேதி 17 ஜூலை '23. மீதியிருக்கும் காலத்திற்கான வட்டி பற்று (3ம் தேதி ஜூலை '23லிருந்து 2ம் தேதி நவம்பர் '23) $3371.84 \times 14\% \times 123 \text{ நாட்கள்} / 365$ நாட்கள் = 159.08 (ரூ.3371.84 நிலுவையில் உள்ள முதலின் இருப்பு)
17 ஜூலை'23	மேற்கூறிய வட்டியின் மீதான ஜிஎஸ்டி	INR 28.63 Dr	$159.08 \times 18\% = \text{INR } 28.63$
17 ஜூலை'23	வட்டி தவணை ரிவர்ஸல்	INR 140.97 Cr	பயன்படுத்தப்படாத காலத்திற்கான வட்டி ரிவர்ஸல் (17ம் தேதி ஜூலை '23 லிருந்து 2ம் தேதி நவம்பர் '23 வரை) $3371.84 \times 14\% \times 109$ நாட்கள்/365 நாட்கள் = ரூ.140.97 (ரூ 3371.84 நிலுவையில் உள்ள முதலின் இருப்பு)
17 ஜூலை'23	ஜிஎஸ்டி ரிவர்ஸல்	INR 25.37 Cr	$140.97 \times 18\% = \text{INR } 25.37$
	அமலிலிருக்கும் நிகர வட்டி	INR 18.11	கடைசி பில்லிங் தேதியிலிருந்து கடன் செலுத்தப்பட்ட தேதி வரையிலான வட்டி
	அமலிலிருக்கும் நிகர ஜிஎஸ்டி	INR 3.26	மேலிருக்கும் நிகர வட்டியின் மீதான ஜிஎஸ்டி

எல்லா ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கும் கிரெடிட் கார்டு மீதான உடனடி கடன் மீது, EMIக்கு மாற்றுதல், வணிகர் இடத்தில் (மெர்ச்சண்ட் EMI) அல்லது அதன் பின் (EMI பரிவர்த்தனை) பரிவர்த்தனையை EMIக்கு மாற்றுதல் போன்றவற்றிற்கு மேற்கூறிய கட்டணங்கள் பொருந்தும். கடனை முன் கூட்டியே செலுத்துவது தொடர்பான மற்ற எல்லா கட்டணங்களும் தற்போதிருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படியே தொடரும். கீழிருக்கும் விரிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பார்க்கவும்:

- கிரெடிட் கார்டு மீதான கடன் – <https://www.axisbank.com/retail/cards/credit-Card /useful-links/card-services>
- இருப்பை EMI க்கு மாற்றுதல் – <https://www.axisbank.com/retail/cards/credit-Card /useful-links/card-services>
- பரிவர்த்தனையை EMI க்கு மாற்றுதல் (TEMI) – <https://www.axisbank.com/retail/cards/credit-Card /useful-links/card-services>
- வணிகர் EMI (MEMI) - <https://www.axisbank.com/retail/cards/credit-Card /useful-links/card-services>

A) கடன் மற்றும் பணம் திரும்பப் பெறுதல் / அட்வான்ஸ் கட்டணம்

- **கடன் வரம்பு:** இது கார்டு வைத்திருப்பவருக்கு ஒதுக்கப்பட்ட வரம்பு. எல்லா பரிவர்த்தனைகள், ஃபீஸ் மற்றும் கட்டணங்கள் உள்ளிட்ட மொத்த நிலுவைத் தொகை இந்த வரம்பை மீறக் கூடாது.
- **ரொக்க வரம்பு:** இது கார்டு வைத்திருப்பவருக்கு ஒதுக்கப்பட்ட ரொக்க முன்பண வரம்பு. இந்த வரம்பு, கடன் வரம்பை விட குறைந்தது, மற்றும் இது ஒட்டுமொத்த கடன் வரம்பின் ஒரு துணைக்குழு ஆகும்.

ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கு ஒரு பரிவர்த்தனை கட்டணம் விதிக்கப் படுகிறது. மேலும், பணம் செலுத்துவதற்கு உரிய தேதிக்கு முன்பாகவே 100% இருப்புத் தொகையை செலுத்துவதைப் பொறுத்தே திரட்டப்படும் வட்டி அமையும் சில்லறை கொள்முதல்களைப் போலல்லாமல், ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு, எப்பொழுதும் பரிவர்த்தனை தேதியிலிருந்து வட்டி திரட்டப் படுகிறது.

- **கிடைக்கக் கூடிய கடன் வரம்பு:** எந்த நேரத்திலும், கிடைக்கக் கூடிய கடன் வரம்பு அந்த நேரத்தில் நிலுவையில் உள்ள கார்டு இருப்பு மற்றும் ஒதுக்கப்பட்ட கடன் வரம்புக்குமான வித்தியாசமாகும். முதன்மை கார்டு உரிமையாளருக்குரிய கடன் வரம்பை கூடுதல் கார்டு வைத்திருப்பவர்(களும்) பகிர்ந்து கொள்வார்கள்.
- **கிடைக்கக் கூடிய ரொக்க வரம்பு:** எந்த நேரத்திலும், கிடைக்கக் கூடிய ரொக்க வரம்பு அந்த நேரத்தில் நிலுவையில் உள்ள ரொக்க இருப்புக்கும் மற்றும் ஒதுக்கப்பட்ட ரொக்க வரம்புக்குமான வித்தியாசமாகும்.

- **சர்வதேச வரம்பு:** சர்வதேச வரம்பு என்பது ஒரு வாடிக்கையாளருக்கு ஒதுக்கப்பட்ட சர்வதேச பயன்பாட்டிற்கான வரம்பு. கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களில் எவர் விண்ணப்பிக்கும் போதே சர்வதேச உபயோகத்திற்கு விருப்பத் தேர்வு அளித்திருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். உங்கள் வெல்கம் கிட் (Welcome Kit)-ல் குறிப்பிடப் பட்டிருக்கும் வரம்பு இது.
- இந்த கடன், ரொக்க மற்றும் சர்வதேச வரம்பு (ஏதேனும் இருப்பின்) ஒவ்வொரு கார்டுதாரருக்கும் மாறுபடும். கார்டுதாரருக்கு கார்டை வழங்கும் நேரத்தில் வரவேற்பு கடிதத்தில் (Welcome Letter) இந்த வரம்பு தெரியப் படுத்தப் படும், மற்றும் இது கார்டுதாரருக்கு மாதாந்திர அறிக்கையிலும் தெரியப் படுத்தப்படும். ஒவ்வொரு மாதாந்திர அறிக்கையும் தயாரிக்கப்படும் நேரத்தில் கிடைக்கக் கூடிய கடன் வரம்பு அதில் ஒரு பகுதியாக வழங்கப்படும்.
- **பல கார்டுகள் – வரம்பு பகிர்வு:** ஆக்ஸிஸ் பேங்க் தனது விருப்புரிமையின் அடிப்படையில், கார்டு வைத்திருப்பவர் தற்போது வைத்திருக்கும் கார்டு வகையிலிருந்து மாறுபட்ட ஒரு கார்டு வகையை வழங்கும் உரிமையைக் கொண்டுள்ளது. எந்த கிரெடிட் கார்டின் மீதும் எந்தவொரு நேரத்திலும், கடன் வரம்புகள் மற்றும் ரொக்க வரம்புகள் ஆக்ஸிஸ் பேங்கின் தனிப்பட்ட விருப்புரிமையின் அடிப்படையிலேயே இருக்கும். உங்களது எல்லா ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கும் கடன் வரம்பு பகிரப் படுகிறது. உங்கள் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டின் மீது வெவ்வேறு கடன் வரம்புகள் இருந்தாலும், ஒருங்கிணைக்கப்பட்ட பயன்பாடு பகிரப்பட்ட வரம்புக்குள் கட்டுப்படுத்தப்படும். ஒவ்வொரு கார்டைப் பொறுத்த வரையிலுமான வரம்பு அல்லது வாடிக்கையாளரது பகிரப்பட்ட வரம்பு போன்றவை பேங்கின் உள் வழிகாட்டுதல்களின் படி பேங்கின் தனிப்பட்ட விருப்புரிமையின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும். நிலுவையில் உள்ள தொகை கிரெடிட் கார்டுக்கு ஒதுக்கப்பட்ட கடன் வரம்பை மீறும் வழ்நிலைகளில் வரம்பு மீறிய கட்டணம் பொருந்தும். ஆக்ஸிஸ் பேங்க் வாடிக்கையாளரின், அவள்/அவரது தற்போதைய கிரெடிட் கார்டு(கள்) -க்கான சமீபத்திய விண்ணப்பத்திலிருக்கும் (ஏதேனும் இருப்பின்) மக்கள் தொகை தொடர்பான மற்றும் தனிப்பட்ட விவரங்களை புதுப்பிக்க உரிமை பெற்றிருக்கிறது. ஒரு வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளின் அதிகபட்ச எண்ணிக்கை வங்கியின் உள் கொள்கைகள் மற்றும் தீர்மானத்திற்கு உட்பட்டது.
- வாடிக்கையாளர் வைத்திருக்கும் கிரெடிட் கார்டுகளின் கடன் வரம்புகள் தற்போதிருக்கும் வங்கியின் உள் கொள்கை வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டவை மற்றும் வங்கியின் தனிப்பட்ட முடிவின் அடிப்படையிலானவை. ஒரு வேளை வாடிக்கையாளர், பல ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளை வைத்திருந்தால், வரம்பு எல்லா கார்டுகளிடையேயும் பகிரப் படுகிறது மற்றும் எல்லா கார்டுகளுக்கும் சமமாக இருக்கும். உ.ம். வாடிக்கையாளருக்கான கடன் வரம்பு ரூ.1,00,000 ஆக இருந்தால் மற்றும் வாடிக்கையாளர் ஆக்ஸிஸ் பேங்கின் இரண்டு கார்டுகளை வைத்திருந்தால் ஒவ்வொரு கார்டுக்கான

தனிப்பட்ட வரம்பும் ரூ.1,00,000 ஆக இருக்கலாம் மற்றும் இரண்டு கார்டுகளுக்குமிடையே பகிரப்படும். வாடிக்கையாளர் ரூ. 90,000 மதிப்பிற்கான பரிவர்த்தனைகளை கார்டு ஏ-யில் செய்தால், கார்டு பி-யில் எந்த செலவும் செய்யப்படா விட்டாலும், இரண்டு கார்டுகளுக்கிடையே மீதமிருக்கும் உபயோகிக்க கூடிய கடன் வரம்பு ரூ.10,000 ஆக மட்டுமே இருக்கும். இந்த சூழ்நிலையில், வாடிக்கையாளரின் மொத்த வரம்பு கார்டு ஏ-யில் ரூ.1,00,000 மற்றும் கார்டு பி-யில் ரூ.1,00,000 ஆக இருக்காது.

- ஒரு வேளை வாடிக்கையாளர் ஆக்ஸிஸ் பேங்கின் ஒரு கார்டு வைத்திருக்கிறார் மற்றும் வங்கியிலிருந்து மற்றொரு கார்டுக்கு விண்ணப்பித்திருக்கிறார் என்றால், முதல் கார்டுக்கு பொருந்தக் கூடிய அதே வரம்பு இரண்டாவது கார்டுக்கும் பொருந்தும். எனினும், இரண்டாவது கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, வாடிக்கையாளர் அதிக வரம்புக்கு மதிப்பாய்வு செய்யப்பட்டு அதற்கு இரண்டாவது கார்டின் விண்ணப்பத்தின் வழியாக ஒப்புதல் அளித்திருந்தால், திருத்தப்பட்ட வரம்பு எல்லா கார்டுகளுக்கும் பொருந்தும். அதாவது, ஏற்கனவே இருக்கும் கார்டு மற்றும் வாடிக்கையாளருக்கு புதிதாக வழங்கப்பட்டிருக்கும் கார்டு இரண்டுக்கும் பொருந்தும்.
- வாடிக்கையாளர் வைத்திருக்கும் கார்டு(களு)க்கான கடன் வரம்பை அவ்வப்போது மதிப்பாய்வு செய்ய (வரம்பை குறைப்பது அல்லது அதிகரிப்பது உள்ளிட்டவை) தன் தனிப்பட்ட விருப்புரிமையின் பேரில் ஆக்ஸிஸ் பேங்குக்கு உரிமை உண்டு. அந்த மதிப்பாய்வின் அடிப்படையில் வாடிக்கையாளருக்கு வரம்பு அதிகரிப்பு சலுகை (செல்லுபடியாவதற்கான குறிப்பிட்ட காலக் கெடுவுடன்) அளிக்கப்படும் மற்றும் வாடிக்கையாளரின் வெளிப்படையான ஒப்புதலில், அந்த வரம்பு அதிகரிப்பு வாடிக்கையாளர் வைத்திருக்கும் எல்லா கிரெடிட் கார்டுகளுக்கும் செயலாக்கப்படும். இது செயலாக்கப் படும் நேரத்தில் நிகழ் நேர சரிபார்ப்புகளுக்கு உட்பட்டது. கடன் வரம்பு அதிகரிப்பு, கோரிக்கை மீதான நடவடிக்கை எடுக்கப் பட்ட தேதியில் கிரெடிட் கார்டு கணக்கு தகுதியானதா என்பதை பொறுத்தது மற்றும் அது 3 வேலை நாட்களுக்குள் செயல்படுத்தப்படும்.
- வங்கியின் எந்தவொரு வரம்பு மேம்பாட்டு சலுகைக்கும் ஒரு வேளை வாடிக்கையாளர் தகுதி பெற்றிருக்கவில்லையெனில், வாடிக்கையாளர்கள் வங்கிக்கு தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பித்து வாடிக்கையாளர்கள் தற்போதிருக்கும் கடன் வரம்பை மறு ஆய்வு செய்ய கோரலாம். அது போன்ற மதிப்பாய்வு மற்றும் மேம்பாடு (ஏதேனும் இருப்பின்) வங்கியின் சொந்த விருப்பப்படி உள்ளது. அது போன்ற கோரிக்கைகள் 7 வேலை நாட்களுக்குள் செயல்படுத்தப்படும்.

• பயன்பாடு குறித்த ஆர்பிஐ (RBI) வழிகாட்டுதல்கள்

ஆர்பிஐ (RBI) வழிகாட்டுதல்கள் படி, அனைத்து கார்டுகளும் இந்தியாவிலுள்ள தொடர்பு அடிப்படையிலான உபயோக மையங்களில் மட்டுமே (ஏடிஎம்சுள் மற்றும் பிஒஎஸ்சுள் அதாவது, விற்பனை மைய சாதனங்கள்) பயன்படுத்த அனுமதிக்கப்படும். மொபைல் வங்கி செயலி,

அருகேயுள்ள கிளையை அணுகுவது போன்றவற்றின் மூலம் தொடர்பு இல்லாத, சர்வதேச, ஆன்லைன் பரிவர்த்தனைகளை இயக்குவது அல்லது முடக்குவதன் மூலம் நீங்கள் உங்கள் பயன்பாட்டு விருப்பத் தேர்வுகளை அமைக்கலாம் அல்லது மாற்றலாம் மற்றும் கார்டின் பரிவர்த்தனை வரம்புகளை நிர்வகிக்கலாம். உங்கள் கார்டின் முன்புறம் உள்ள தொடர்பு இல்லை என்பதற்கான சின்னம் உங்கள் கார்டு தொடர்பற்ற ஒப்புதலுக்கு தயார் என்பதை குறிக்கிறது. உங்கள் கார்டிலுள்ள பிளாஸ்டிக் மேற்கூறிய எந்த பரிவர்த்தனையையாவது ஆதரிக்கவில்லையெனில், நீங்கள் உங்கள் தேர்வுகள்/வரம்புகளை செயலாக்க அல்லது முடக்க முடியாது, எனவே உங்கள் கோரிக்கைக்கு நீங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைக்கவும் அல்லது ஒரு கிளையை அணுகவும்.

B) கடன்-இலவச காலம்

பரிவர்த்தனை தேதியப் பொறுத்து, வட்டி இல்லா சலுகை காலம் 20-50 நாட்கள் வரை இருக்கலாம். முந்தைய மாத பில்லிலிருந்து ஏதேனும் இருப்பு நிலுவையில் இருந்தால், வட்டி இல்லா கடன் காலம் இடை நிறுத்தப் படுகிறது.

சலுகை காலத்தை கணக்கிடுவதற்கான எடுத்துக்காட்டு: ஜூன் 20-லிருந்து ஜூலை 20 வரையான அறிக்கைக்கு, பணம் செலுத்துவதற்கு உரிய தேதி ஆகஸ்ட் 10-ஆக இருக்கும். நீங்கள் முந்தைய மாத அறிக்கையின் படி செலுத்த வேண்டிய மொத்த தொகையையும் செலுத்த வேண்டிய தேதிக்கு முன்னரே செலுத்தி விட்டதாக வைத்துக் கொண்டால், சலுகை காலம் :

1. ஜூன் 24 தேதியிட்ட ஒரு கொள்முதலுக்கு, வட்டி-இல்லா சலுகை காலம் ஜூன் 24 – ஆகஸ்ட் 10, அதாவது 47 நாட்கள்.
2. ஜூலை 14-ம் தேதி செய்யப்பட்ட ஒரு கொள்முதலுக்கு, வட்டி-இல்லா சலுகை காலம் ஜூலை 18-லிருந்து ஆகஸ்ட் 10 வரை, அதாவது 23 நாட்கள். எனவே, சலுகை காலம் கொள்முதல் தேதிக்கேற்ப மாறலாம். எனினும், முந்தைய மாதம் செலுத்த வேண்டிய மொத்த தொகை, உரிய தேதியில் செலுத்தப் படா விட்டால், இலவச கடன் காலத்தை இழக்க வேண்டியிருக்கும் மற்றும் எந்த வட்டி-இல்லா காலமும் இருக்காது. ரொக்க முன்பணத்திற்கு, பரிவர்த்தனை தேதியிலிருந்து பணம் செலுத்தும் தேதி வரை, வட்டி வசூலிக்கப் படுகிறது.

C) பில்லிங் மற்றும் அறிக்கை

- i) பில்லிங் அறிக்கை – காலக் கெடு மற்றும் அனுப்பும் முறை: உங்கள் கார்டு கணக்கில், ஏதாவது பரிவர்த்தனையோ அல்லது ரூ.100-க்கு மேலான நிலுவைத் தொகையோ இருந்தால், வங்கியின் பதிவுகளின் படி, வங்கி உங்கள் அஞ்சல் முகவரிக்கு/ மின்-அஞ்சல் முகவரிக்கு, ஒரு அறிக்கை / மின்-அறிக்கையை மாதம் ஒரு முறை அனுப்பும். ஒரு அறிக்கை

கிடைக்காதது இந்த ஒப்பந்தத்தின் கீழ் உங்கள் பொறுப்புகள் மற்றும் கடமைகளை பாதிக்காது மற்றும் கார்டின் மீதான நிலுவையில் உள்ள இருப்பை உரிய தேதிக்குள் செலுத்த வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்கள், நிலுவையில் உள்ள தொகையை செலுத்துவதற்கு உட்பட்டு, வங்கியின் அறிக்கை தயாரிக்கும் தேதியை வங்கியின் நடைமுறையில் இருக்கும் பில்லிங் சுழற்சிகளில் ஒன்றிற்கு ஆக்ஸிஸ் ஃபோன் பேங்கிங்கை ஒரு முறை மட்டும் தொடர்பு கொண்டு புதுப்பிக்கும் விருப்பத் தேர்வை பெற்றிருக்கின்றனர்.

- ii) வங்கி, கார்டு கணக்கை வணிக நிறுவனங்களிடமிருந்து பெற்ற எல்லா பற்றுக்களுக்கும் மற்றும் ஏற்படும் கட்டணங்களுக்கும் டெபிட் செய்யும் மற்றும் கார்டுதாரர் வங்கிக்கு செலுத்தும் எல்லா தொகைக்கும் மற்றும் கார்டுதாரருக்கு செலுத்தப்படும் எந்தவொரு தொகைக்கும் கார்டு கணக்கில் வரவு வைக்கப் படும்.

வங்கி, கார்டு கணக்கை வணிக நிறுவனங்களிடமிருந்து பெற்ற எல்லா பற்றுக்களுக்கும் மற்றும் ஏற்படும் கட்டணங்களுக்கும் டெபிட் செய்யும் மற்றும் கார்டுதாரர் வங்கிக்கு செலுத்தும் எல்லா தொகைக்கும் மற்றும் கார்டுதாரருக்கு செலுத்தப்படும் எந்தவொரு தொகைக்கும் கார்டு கணக்கில் வரவு வைக்கப் படும்.

- iii) கார்டு தாரருக்கு வங்கி சுழலும் கடன் வசதியை வழங்கலாம் அதன்படி கார்டுதாரர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி குறைந்தபட்ச நிலுவை தொகையை (MAD) மட்டுமே செலுத்த தேர்வு செய்யலாம். கார்டு தாரரின் மொத்த நிலுவைத் தொகை (TAD) அல்லது குறைந்தபட்ச நிலுவை தொகையை (MAD) அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பணம் செலுத்த வேண்டிய தேதியிலோ அல்லது அதற்கு முன்போ கார்டுதாரரால் செலுத்தப் பட வேண்டும்.

- iv) உரிய தேதியில் MADஐ செலுத்த தவறினால், ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டை திரும்பப் பெறும் அல்லது இடை நிறுத்தும் (தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ) அபாயத்துக்கு நீங்கள் உள்ளாகலாம். அது போல பணம் செலுத்த தவறியதற்கும் ஒரு கட்டணம் விதிக்கப்படும். வங்கி, அதன் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் வணிக நிறுவனங்களுக்கும் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டை மதிக்க வேண்டாம் என அறிவுறுத்தலாம் மற்றும்/அல்லது கார்டு சங்க அமைப்பில் கார்டு எண்ணை ஹாட் லிஸ்ட் செய்து கார்டை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தலாம்.

- v) பில்லிங் காலத்தில், உரிய தேதிக்கும் முன்னரே ஒரு முறைக்கும் மேலாக, நீங்கள் குறைந்தபட்ச நிலுவை தொகையை செலுத்தலாம், அல்லது கார்டு கணக்கில் நிலுவையில் உள்ள மீதத் தொகையை உரிய தேதிக்கு முன்னரே எந்த நேரத்திலும் செலுத்தலாம்.

- vi) கார்டு கணக்கில் உள்ள நிலுவைத் தொகைக்காக செலுத்திய பணம்

அடுத்தடுத்த அறிக்கைகளில் ஒப்புக் கொள்ளப் படும். கார்டு உறுப்பினரின் கார்டு மீதான நிலுவைத் தொகை கீழ் வருமாறு பிரிக்கப் படும்:

1. ஃபீஸ் மற்றும் வரிகள் உள்ளிட்ட கட்டணங்கள்
2. வட்டி கட்டணங்கள்
3. ரொக்க முன்பணம்
4. டயல்-எ-டிராஃப்ட்
5. ஈஎம்ஐ (EMI)
6. இருப்பு பரிமாற்றம்
7. கொள்முதல்கள்

vii) உங்களால் வழங்கப்பட்ட எந்த கட்டண அறிவுறுத்தலும் பின்பு நிராகரிக்கப்பட்டால், கார்டு சலுகைகள் இடை நிறுத்தப்படலாம்/ நிறுத்தப்படலாம் மற்றும் கட்டண அட்டவணையில் குறிப்பிட்டுள்ள படி ஒரு கட்டணம், வங்கியின் தனிப்பட்ட முடிவின் படி கார்டு கணக்கிற்கு விதிக்கப்படும். அத்தகைய கட்டணத் தொகை வங்கியின் தனிப்பட்ட முடிவுக்குட்பட்டு மாறக் கூடியது. எந்த பொருத்தமான சட்ட நடவடிக்கைகளையும் தொடங்க வங்கிக்கு உரிமை உண்டு.

viii) மாதாந்திர கணக்கு அறிக்கைகளின் நகல், உங்கள் கோரிக்கைக்கு முன்னரே, கட்டண அட்டவணையில் குறிப்பிட்டுள்ள சேவைக் கட்டணத்தை செலுத்துவதற்கு உட்பட்டு வங்கியால் வழங்கப் படும். இது வங்கியின் விருப்பத்தின் அடிப்படையில் இது மாற்றப்படலாம்.

ix) உங்கள் தொடர்பு முகவரி / மின்னஞ்சல் முகவரி-யில் ஏதேனும் மாற்றம் இருந்தால் , அறிக்கைகளை வழக்கமான மற்றும் உரிய நேரத்தில் நீங்கள் பெறுவதற்கு வங்கியை உடனடியாக தொடர்பு கொண்டு முகவரியை புதுப்பித்துக் கொள்ளும் படி நீங்கள் அறிவுறுத்தப் படுகிறீர்கள்.

x) அறிக்கை வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குள், ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், கார்டுதாரர்(கள்) அதை வங்கிக்கு தெரிவித்தாலேயன்றி, அறிக்கைகளின் அனைத்து உள்ளடக்கங்களும் சரியாக இருப்பதாகக் கொள்ளப்பட்டு கார்டுதாரர்(கள்)களால் ஒப்புக் கொள்ளப் பட்டதாக கருதப்படும். மேற்கூறிய முரண்பாடுகள் சட்டபூர்வமானதாக கண்டு பிடிக்கப் பட்டால், வங்கி அந்த கட்டணத்தை தனது அடுத்தடுத்த ஆய்வுகள் தன் முழு மற்றும் இறுதி திருப்திக்கு முடியும் வரை தற்காலிகமாக மாற்றலாம். வங்கியால் செய்யப்பட்ட ஆய்வுகள் அந்த கட்டணத்தின் பொறுப்பு அந்த கார்டுதாரர்(கள்)-க்கு சேரக் கூடியது என கூட்டி காட்டினால், அந்தக் கட்டணம் அடுத்த அறிக்கையில் மீட்டெடுக்கப்படும் மற்றும் ஃபீஸ்/கட்டணங்கள் வங்கியால் கட்டண அட்டவணைப்படி கோரப்படும்.

xi) ஈஎம் ஐ (EMI) வசதியை உபயோகித்து, அசல் பரிவர்த்தனையின் மீது ஏதேனும் வெகுமதிப் புள்ளிகள் திரட்டப் பட்டிருந்தால் அவை திருப்ப படும். எட்ஜ் வெகுமதி புள்ளிகள்/ எட்ஜ் மைல்கள்/ கேஷ்பேக் மற்றும் அனைத்து வகை வெகுமதி புள்ளிகளும் EMI-ஆக மாற்றப்பட்ட கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு டெபிட் செய்யப்படும். ஒரு வேளை, EMI

பரிவர்த்தனை ரத்து செய்யப் பட்டால் அசல் பரிவர்த்தனைக்கான வெகுமதிப் புள்ளிகள்/ கேஷ்பேக் திரும்ப வரவு (கிரெடிட்) வைக்கப் படாது.

D) ஆக்ஸிஸ் பேங்க் ரூ பே கிரெடிட் கார்டு ஆன் யூபி (UP)

பயனருக்கும் ஆக்ஸிஸ் பேங்குக்கும் இடையேயான ஒப்பந்தத்தை இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உருவாக்கும் மற்றும் இவை மேலே பட்டியலிடப் பட்டிருக்கும் கிரெடிட் கார்டு MITC-உடன் கூடுதலாக இருக்கும் மற்றும் அவற்றை மீறுவதாக இருக்காது. இந்த வசதி, தேவையான அடிப்படை தகுதிகளை பெற்றிருக்கும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மற்றும் ஆக்ஸிஸ் பேங்கின் தனிப்பட்ட முடிவின் படியே வழங்கப்படும் மற்றும் ஆக்ஸிஸ் பேங்கால் எந்த நேரத்திலும், முன்னறிவிப்புடனோ அல்லது முன்னறிவிப்பின்றியோ நிறுத்தப் படலாம்.

சேவை விதிமுறைகள்

UPI-யில் கிரெடிட் கார்டுக்கான இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆக்ஸிஸ் பேங்கின் எந்த கணக்கிற்கும் அல்லது அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எந்த வசதிக்கும் பொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் கூடுதலானவை.

1. பயனரின் கோரிக்கையின் பேரில் ஆக்ஸிஸ் பேங்க் ரூ பே கிரெடிட் கார்டு ஒப்புதலுக்கு உட்பட்டு இந்த வசதி வழங்கப்படும்.

2. UPI செயலியுடன் இணைக்க வாடிக்கையாளர் தனது, ஆக்ஸிஸ் பேங்க் கார்டுடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உபயோகிக்க வேண்டும்.

3. ஆக்ஸிஸ் பேங்க் ரூ பே கிரெடிட் கார்டை இயக்கவும், UPI செயலி மூலமாக கட்டண பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கவும் பயனர் ஒரு 6 இலக்க UPI பின்னை அமைக்க வேண்டும். UPI பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க கிரெடிட் கார்டின் 4 இலக்க பின் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது.

4. எல்லா வகை பரிவர்த்தனைகளுக்கும் கிரெடிட் கார்டை செயல்படுத்த UPI பின் அமைப்பு வாடிக்கையாளர் சம்மதமாக கருதப் படும்.

5. ரூ பே நெட்வொர்க்கில் அனுமதிக்கப்பட்ட P2M பரிவர்த்தனைகளை மட்டுமே பயனர் செய்ய முடியும்.

6. உங்கள் UPI செயலியில் சர்வதேச பரிவர்த்தனைகள் செயல்படுத்தப் பட்டால், UPI பரிவர்த்தனைகளில் CC (கிரெடிட் கார்டு)-யும் அனுமதிக்கப்படும்.

7. P2P, P2PM மீதான பரிவர்த்தனைகள், டிஜிட்டல் கணக்கு துவக்கம், கடன் வழங்கும் தளம், வணிகரிடம் பணம் எடுப்பது, ஏடிஎம்-இல் பணம் எடுத்தல், ERUPI, IPO, வெளி நாட்டு உள் நோக்கிய பணம் அனுப்புதல், மியூச்சுவல் ஃபண்ட்கள் மற்றும் Axis Bank / RBI -யால் கட்டுப் படுத்தப்பட்ட வேறு எந்த வகை பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்படாது.

8. வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட கடன் வரம்புகளுக்கு மேல், ஏற்கனவே இருக்கும் UPI பரிவர்த்தனை வரம்புகளும் பொருந்தும்.

8. வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட கடன் வரம்புகளுக்கு மேல், ஏற்கனவே இருக்கும் UPI பரிவர்த்தனை வரம்புகளும் பொருந்தும்.
9. கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் மீது பொருந்தும் எந்த ஃபீஸ், நிதி கட்டணங்கள், கூடுதல் கட்டணங்கள் அல்லது மார்க்-அப்களும் UPI பரிவர்த்தனைகளில் CC மீதும் பொருந்தும்.
10. UPI பரிவர்த்தனைகளில் CC யிலிருந்து பணம் எடுப்பதற்கு அனுமதி இல்லை.
11. UPI மீதான CCக்கு எதிரான எந்த பரிவர்த்தனையும் உங்கள் தற்போதைய கிரெடிட் கார்டு வரம்பிலிருந்து கழிக்கப்படும்.
12. ஆக்ஸிஸ் பேங்குடன் தொடர்பு கொள்வது மூலமோ அல்லது எந்த UPI செயலியில் பரிவர்த்தனை செய்யப்பட்டதோ அதன் வழியாகவோ கட்டணத்தை அல்லது பணத்தை திரும்பப் பெறலாம்.
13. எரிபொருள் கட்டணம் விதிக்கப்பட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்ஸிஸ் பேங்க் ரூ பே கிரெடிட் கார்டுகளின் தற்போதைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி இது தள்ளுபடி செய்யப்படும்.
14. ஆக்ஸிஸ் பேங்க் ரூ பே கிரெடிட் கார்டை நிதியை பெறுவதற்கான முன்னிருப்பு விருப்பமாக இந்த வசதி ஏற்றுக் கொள்ளாது.
15. ஆக்ஸிஸ் பேங்க் ரூ பே கிரெடிட் கார்டு ஒரு வேளை புதுப்பிக்கப்பட்டால், புதுப்பிக்கப்பட்ட கிரெடிட் கார்டு விவரங்களுடன், பயனர் UPI செயலியில் திரும்ப பதிவு செய்ய வேண்டும்.
16. சாதனம் மாற்றப்பட்டால், பயனர் கிரெடிட் கார்டுக்கு அதே சிம்-உடன் UPI செயலியில் திரும்ப பதிவு செய்து கொள்ள வேண்டும். முந்தைய சாதனத்தில் நிறுவப் பட்டிருந்த செயலி பதிவு நீக்கம் செய்யப்படும்.
17. MCC 6513 மூலமாக அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு வாடகை கட்டணத்திற்கும், வாடகை கூடுதல் கட்டணமாக 1% UPI பரிவர்த்தனை தொகை மீதான CC மீது விதிக்கப்படும்.

E) கிரெடிட் கார்டின் பயன்பாடு

- கிரெடிட் கார்டு தனிப்பட்ட செலவுகள் மற்றும் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. கார்டுதாரர் மறு விற்பனைக்கோ, வணிக ரீதியாகவோ அல்லது நிதி ஆதாயம் பெறுவதற்கான வணிக நோக்கங்களுக்கோ எதையும் வாங்குவதற்கோ, கிரெடிட் கார்டை உபயோகிக்க கூடாது. கிரெடிட் கார்டை சட்டபூர்வமான, நேர்மையான தனிப்பட்ட நோக்கங்களுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும். பண மோசடி, சமூக விரோத மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு அல்லது வணிகத்திற்கு (உ.ம். பணி மூலதன நோக்கங்களுக்காக) உபயோகிக்க கூடாது.
- சேருவதற்கான / வருடாந்திர கட்டணங்கள், அந்நிய செலாவணி மார்க் அப், ஜிஎஸ்டி/வாட் (GST/VAT), டிசிசி (DCC), எரிபொருள் கூடுதல் கட்டணம், தாமதமாக செலுத்துவதற்கான கட்டணம், வட்டி பற்று, வாடகை கூடுதல் கட்டணம், காசோலை திரும்புவதற்கான கட்டணம் தவிர மற்ற அனைத்து செலவுகளும் மைல்கல் செலவுகளாக கருதப் படுகின்றன.
- கார்டு உறுப்பினர்கள் அவர்கள் கிரெடிட் கார்டில் அதிக செலவு செய்யவும் மற்றும் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க செயற்கையாக

தங்கள் அனுமதிக்கப் பட்ட கடன் வரம்பை உயர்த்தி கொள்வதற்கும் அனுமதிக்க பட மாட்டார்கள். அது போன்ற தேவை எழுமானால், கார்டு உறுப்பினர்கள் கடன் வரம்பை உயர்த்துவதற்கு வங்கியை அணுக அறிவுறுத்தப் படுகிறார்கள்.

- RBI ஆணைப்படி கட்டுப்படுத்தப்பட்ட MCC குறியீடுகளில் பரிவர்த்தனைகள் கவனிக்கப்பட்டால், கிரெடிட் கார்டை தடை செய்ய வங்கிக்கு உரிமை உண்டு.

- வங்கியின் ஒழுங்குமுறை வழி காட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் பொருந்தக் கூடிய கொள்கைகளின் படி கிரெடிட் கார்டு உபயோகப் படுத்த படுவதை உறுதி செய்ய, அவ்வப்போது ஆய்வு செய்ய வங்கிக்கு உரிமை உண்டு. ஒரு அறிக்கை சுழற்சியில் அனுமதிக்கப்பட்ட கடன் வரம்பை மீறிய உபயோகம் ஏதும் இருக்கிறதா, சில தேர்ந்தெடுக்கப்பட்ட வணிகர்களிடம் அசாதாரணமான அல்லது அதிகப்படியான உபயோகம், இருக்கிறதா மற்றொரு கிரெடிட் கார்டு/கடன்கள் போன்றவற்றிற்கு திரும்ப செலுத்தப்பட்ட தொகை, சேமிப்பு கணக்கிற்கு நிதி மாற்றம், வணிகருடன் இருக்கக் கூடிய கூட்டு சேர்க்கை மற்றும்/அல்லது தனிப்பட்டது அல்லாத வணிகம் தொடர்பான பயன்பாடு, உரியதல்லாத வெகுமதி புள்ளிகள்/ கேஷ்பேக்/ மற்ற ஆதாயங்களைத் திரட்டுவதற்காக அம்சங்களின்/ சலுகைகளின்/ திட்டங்களின் அதிகப்படியான உபயோகம்/தவறான பயன்பாடு போன்ற ஏதேனும் இருந்தால் அடையாளங் காண, கிரெடிட் கார்டு உபயோகத்தை அவ்வப்போது ஆய்வு செய்ய வங்கிக்கு உரிமை உண்டு. அது போன்ற சூழ் நிலையில் ஆக்ஸிஸ் பேங்குக்கு, தன்னுடைய தனிப்பட்ட முடிவில், சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்டு மற்றும் கூடுதல்/சேர்ப்பு கார்டுகளையும் ரத்து செய்ய மற்றும் வாடிக்கையாளர் அளவில் சம்பாதித்த கேஷ்பேக்/வெகுமதி புள்ளிகளை கார்டுதாரருக்கு எந்த வித முன்னறிவிப்புமின்றி நிறுத்தி வைக்க/ரத்து செய்ய உரிமை உண்டு. மேலும், ஆக்ஸிஸ் பேங்க், தொலைபேசி மூலமோ அல்லது வேறு எந்த முறையான தொடர்பு வழிகள் மூலமோ கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், பயன்பாட்டு பாணி, போன்றவற்றிற்கான விவரங்கள், தகவல்கள், சான்றுகள் போன்றவைகளை விசாரிக்கலாம். கார்டுதாரரிடமிருந்து பதிலில்லா விட்டாலோ அல்லது திருப்திகரமான பதிலில்லா விட்டாலோ, அது ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டை தடுக்க/மூட வழி வகுக்கும்.

- ஒரு கார்டுதாரரது ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு, முதன்மை கார்டுதாரராலோ அல்லது வங்கியாலோ எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவோ நிறுத்தப் பட்டால், முதன்மை கார்டுதாரர் வெகுமதி / கேஷ்பேக் பெறுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப் படுவார். மற்றும் திரட்டப்பட்ட அனைத்து உபயோகப்படுத்தாத வெகுமதிகள்/கேஷ்பேக் தானாகவோ அல்லது விருப்பமில்லாமலோ, ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு ரத்து செய்யப் பட்டதும், பறிமுதல் செய்யப்படும்.

- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதற்காக வங்கியால் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு ரத்து செய்யப் பட்டிருந்தால், கார்டுதாரருக்கு NOC வழங்கப்பட முடியாது.

- குறிப்பிட்ட தேதியில், கார்டு ரத்து செய்யப் பட்டிருந்தாலோ அல்லது திரும்பப் பெறப் பட்டிருந்தாலோ அல்லது ரத்து செய்யப் பட போவதாக இருந்தாலோ அல்லது கார்டு உறுப்பினரின் கணக்கு தவறியதாக இருந்தாலோ வெகுமதி புள்ளிகளை மாற்றுவதன் மூலம் திரட்டுவதற்கோ அல்லது மீட்டெடுப்பதற்கோ அனுமதி இல்லை.
- வங்கி, எந்த நேரத்திலும், முன்னறிவிப்பின்றி அல்லது ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, ஒரு வணிக நிறுவனத்திற்கு ஒரு கட்டணத்திற்கான அங்கீகாரத்தை மறுக்கலாம் மற்றும் / அல்லது கார்டு உறுப்பினரது கார்டை உபயோகிக்கும் திறனைக் கட்டுப் படுத்தலாம் அல்லது தள்ளிப் போடலாம் மற்றும் / அல்லது கார்டை ரத்து செய்யலாம் அல்லது இடை நிறுத்தலாம். கடனை அல்லது வணிக அபாயத்தை முறையாக நிர்வகிக்க அவ்வாறு செய்வது அவசியம் என வங்கி நியாயமாக நம்பினால், அல்லது கார்டு அல்லது கார்டு கணக்கு தவறாக பயன்படுத்தப் படுகிறது அல்லது தவறாக பயன் படுத்தப் படலாம் என்று நம்பினால், ATM, வணிக நிறுவனம் மூலமாக வங்கி கார்டை திரும்பப் பெறலாம்/ தக்க வைத்துக் கொள்ளலாம்
- வங்கியின் தனிப்பட்ட முடிவின் படி, உங்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாமல், வங்கி கார்டை இடை நிறுத்தலாம் / திரும்பப் பெறலாம். கார்டு மற்றும் கார்டு உறுப்பினர் ஒப்பந்தம் நிறுத்தப் பட்டால் அது தானாகவே கார்டுடன் இணைந்த சலுகைகள், ஆதாயங்கள், மற்றும் வசதிகளை முடிவுக்கு கொண்டு வரும்.
- கார்டில் பொறிக்கப் படும் எழுத்துக்களின் நீளம் அதிகபட்சம் 19 எழுத்துகளாக இருக்கலாம். பொறிக்கப்பட்ட பெயரிலுள்ள எழுத்துகள் இந்த வரம்பை தாண்டினால், கார்டு செயலாக்கப் படாது.
- வங்கி எந்த கிரெடிட் கார்டின் அம்சங்கள் மற்றும் சலுகைகளையும் 30 நாட்கள் முன்பே தகவல் தெரிவித்து விட்டு அதன் விருப்பப்படி மாற்றலாம்.
- கார்டு வழங்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் கார்டுதாரர் கார்டை செயல்படுத்த வேண்டும். இல்லையேல், அடுத்த 7 நாட்களுக்குள் கார்டு நிரந்தரமாக செயலிழக்குமாறு செய்யப்படும்.
- ஒரு கிரெடிட் கார்டு ஒரு வருடத்துக்கு மேல் உபயோகப் படுத்த படா விட்டால், கார்டுதாரருக்கு அறிவித்த பின்னர் வங்கி கார்டை நிறுத்துவதற்கான செயல்முறையைத் துவக்கும். 30 நாட்களுக்குள் கார்டுதாரரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லையென்றால், எல்லா நிலுவைத் தொகைகளையும் கார்டுதாரர் செலுத்துவதற்கு உட்பட்டு, கார்டு கணக்கு மூடப்படும்.
- ஒரு கார்டுதாரர் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கான வெல்கம் பெனஃபிட் (வரவேற்பு பலன்)களை ஒரு முறை தான் பெற முடியும். கார்டு ரத்தானாலோ மற்றும் தொடரும் அதே கார்டின் வேரியன்ஷின் மறு-திறப்புக்கு வெல்கம் பெனஃபிட் (வரவேற்பு பலன்) பொருந்தாது.
- கார்டுதாரர் வருடாந்திர கட்டணம் விதித்த பின்னர் ஏதேனும் பரிவர்த்தனைக்கு (EMI பரிவர்த்தனை உள்ளிட்டவை) கார்டை உபயோகப் படுத்தினால், வருடாந்திர கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான கார்டுதாரரின் கோரிக்கை அவர் கார்டை ரத்து செய்யத் தேர்வு செய்தாலும் ஒப்புக் கொள்ளப் படாது.

F) கிளியரிங் டர்ன் அரெளண்ட் டயம்-உடனான பணம் செலுத்தும் முறை (TAT)

வாடிக்கையாளரால் உண்மையாக செலுத்தப்பட்ட பணம் மற்றும் வணிகரிடமிருந்து திரும்பியவை/திரும்பப் பெறப் பட்டவை ஆகியவை பேமெண்டுகளாக கருதப்படும்.

கிரெடிட் கார்டில் நிகர நிலுவைத் தொகையை விட ஏதேனும் அதிக வரவு இருந்தால் மற்றும் அது கிரெடிட் கார்டின் நிலுவைத் தேதி வரை உபயோகிக்கப் படாமலிருந்தால், அந்த தொகை வங்கியுடன் இணைக்கப்பட்ட கணக்கிற்கு மாற்றப் படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

கிரெடிட் கார்டு கணக்கிற்கு செலுத்தப்படும் பணம் கீழ்க்காணும் வகைகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்:

1. **ரொக்கம்***: கார்டுக்கான பேமெண்டை கார்டுதாரர் ஆக்ஸிஸ் பேங்கின் ஏதாவது ஒரு கிளையில் செலுத்தலாம். அது போன்று கிளைகளில் செலுத்தும் பணத்திற்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.175 கட்டணமாக வவலிக்கப் படும்.
ரொக்கமாக செலுத்தப்படும் தொகைக்கு TAT – அதே நாள்.

2. **காசோலை/டிராஃப்ட்***: “ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு எண். XXXXXXXXXXXXXXXX”-க்கு ஆதரவாக ஒரு காசோலை அல்லது டிராஃப்ட்-ஐ வரைவி செய்து அதை ஆக்ஸிஸ் பேங்கின் கவுண்டர் மீதிருக்கும் MINC / SKYFIN சேகரிப்பு பெட்டிகளில் போடவும். வெளியூர் காசோலைகள்/டிராஃப்டுகள், அதாவது குறிப்பிட்ட நகரங்கள் தவிர மற்ற நகரங்களில் செலுத்தப் படக் கூடிய வெளியூர் காசோலைகள்/டிராஃப்டுகள் (கோரிக்கையின் பேரில், அது போன்ற குறிப்பிட்ட நகரங்களின் பட்டியல் கிடைக்கும்) ஒரு செயலாக்க கட்டணத்தை ஈர்க்கும்.

ஆக்ஸிஸ் பேங்க் காசோலையின் க்ளியரன்ஸ்க்கான TAT – 1 வேலை நாள். வேறு பேங்க் காசோலையின் க்ளியரன்ஸ்க்கான TAT – பணமாக்கப் படுதலின் அடிப்படையில் 3-5 வேலை நாட்கள் (வெளியூர் காசோலை கிளியரன்ஸுக்கு கூடுதலாக ஒரு நாள் தேவை. கிளையில் சோதித்தறியவும்).

*கிரெடிட் கார்டுக்கான பணம் செலுத்துவதற்குரிய தேதி 2-வது அல்லது 4-வது சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமையில் வந்தால், காசோலைகளை/ரொக்கத்தை ஒப்புக் கொள்ள வங்கிக் கிளைகள் மூடியிருக்கும்.

3. **இணைக்கப்பட்ட ஆக்ஸிஸ் பேங்க் சேமிப்பு கணக்கு மூலமான இணைய வழியில் பணம் செலுத்துதல்**: கார்டுதாரர் ஆக்ஸிஸ் பேங்க் வலைதளம் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தலாம். www.axisbank.com-இல் உள் நுழையவும். கிளியரன்ஸுக்கான TAT – 1 வேலை நாள்.

4. **தானியங்கி -பற்று :** கார்டுதாரரின் சேமிப்பு கணக்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் உரிய தேதியில் பணத்தை டெபிட் செய்ய வங்கிக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தல் வழங்குவதன் மூலம் நேரடியாக பணம் செலுத்தலாம். ஒரு வேளை பணம் செலுத்துவதற்கு உரிய தேதி, ஞாயிற்றுக் கிழமையில் வந்தால், அந்த கணக்கிலிருந்து பணம் அடுத்த வேலை நாளன்று கழிக்கப்படும். கிளியரன்ஸுக்கான TAT – 1 வேலை நாள்.

5. **கிளிக் செய்து செலுத்தவும் / NEFT / VMT:** உங்கள் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு நிலுவையில் உள்ள தொகையை உங்கள் மற்ற வங்கி சேமிப்பு கணக்குகளிலிருந்து, கிளிக் செய்து செலுத்தவும் / NEFT / VMT-யை பயன்படுத்தி செலுத்துங்கள்.
கிளிக் டு பே கிளியரன்ஸுக்கான TAT – 3 வேலை நாட்கள்.
NEFT கிளியரன்ஸுக்கான TAT – 1 வேலை நாள்.
VMT கிளியரன்ஸுக்கான TAT – 2 வேலை நாட்கள்.

6. **ஏடிஎம்எக்ஸ் மூலமான பேமெண்ட்:** உங்கள் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை ஆக்ஸிஸ் பேங்க் டெபிட் கார்டு மூலமாக எந்த ஆக்ஸிஸ் பேங்க் ஏடிஎம்-மில்லும் செலுத்தலாம். கிளியரன்ஸுக்கான TAT – 1 வேலை நாள்.

7. **IMPS கிரெடிட் கார்டு பேமெண்ட்:** IMPS-உடன், கார்டுதாரர்கள் எந்த ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கும் வேறு எந்த பேங்க் மொபைல் செயலியிலிருந்தும் நிகழ்-நேரத்தில் பணம் செலுத்தலாம். பல ஆக்ஸிஸ் கிரெடிட் கார்டு கணக்குகளை உங்கள் மொபைல் பயன்பாடுகளில் பணம் செலுத்துவதற்கு பதிவு செய்யலாம். மற்றும் எவரும் (கூட வேலை செய்யவர்கள் / நண்பர்கள் /கணவன்/மனைவி) எவருடைய கிரெடிட் கார்டுக்கும் இந்த வசதி மூலம் பணம் செலுத்தலாம்.

கிளியரன்ஸுக்கு TAT -அதே நாள்.’

8. **மூன்றாம் தர்ப்பு சேனல்கள் மூலம் பணம் செலுத்துதல்:** ஆக்ஸிஸ் பேங்க் அதன் கார்டுதாரர்களுக்கு அவர்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை மேற்குறிப்பிட்டிருக்கும் முறைகள் மூலம் செலுத்த பரிந்துரைக்கிறது. ஆக்ஸிஸ் பேங்க்குடன் இணைக்கப்படாத எந்த மூன்றாம் தர்ப்பு செயலிகள் உள்ளிட்ட வேறு சேனல்கள் மூலம் செலுத்தப் பட்ட எந்த கிரெடிட் கார்டு பேமெண்டுகளும் கிளியரன்ஸுக்கு ஒரு அதிக TAT-ஐ கொண்டிருக்கலாம். உரிய தேதிக்குள் ஆக்ஸிஸ் பேங்கிற்கு பணம் கிடைக்கா விட்டால், கார்டு வகை மீது பொருந்தக் கூடிய அபராதக் கட்டணங்கள், பொருந்தும். இணைக்கப்படாத சேனல்கள் மூலம் செய்யப்படும் தாமதமான / பிரதிபலிக்கப்படாத கார்டு மீதான பேமெண்ட் களிலிருந்து எழும் ஏதாவது கேள்விகளுக்கு வாடிக்கையாளர் அந்தந்த சேனல்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

9. குடியரிமை பெறாத கார்டுதாரர்களுக்கு பணம் செலுத்துதல்: குடியரிமை பெறாத கார்டுதாரர்களுக்கு வங்கி சர்வதேச கிரெடிட் கார்டு வசதியை வழங்குகிறது மற்றும் அது போன்ற கிரெடிட் கார்டுகளின் மீது ஆக்ஸிஸ் பேங்க் NRE கணக்கை பயன்படுத்தி பணம் செலுத்துதலை கட்டாயமாக்குகிறது. அது போன்ற குடியரிமை இல்லாத கார்டுதாரர்களுக்கு அது போன்ற ஆக்ஸிஸ் பேங்க் NRE கணக்கிலிருந்து தானியங்கி பற்று கட்டாயமாகும். ஆக்ஸிஸ் பேங்க் NRO கணக்கிலிருந்து பணம் செலுத்த வேண்டியிருக்கும் பட்சத்தில், ஃபார்ம் 15 CA/CB உள்ளிட்ட சில குறிப்பிட்ட ஆவணங்கள் மற்றும் ஒரு NRO கணக்கு காசோலை, ஒவ்வொரு முறை நீங்கள் NRO கணக்கிலிருந்து பணம் செலுத்த எண்ணும் போதும் தேவைப்படும். NRE அல்லாத ஒரு மூலத்திலிருந்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்காமல் செலுத்தப்பட்ட ஒரு பேமெண்டுக்கு, வங்கியால் ஒரு NRE அல்லாத மூலத்தை உறுதிப்படுத்த முடிந்தால் அல்லது அது ஒரு NRE அல்லாத மூலத்திலிருந்து வந்தது என வங்கி நம்புவதற்கு ஒரு காரணம் இருந்தால், அத்தகைய ஆவணங்களை வங்கிக்கு சமர்ப்பிக்கும் வரை, வங்கி அந்த கார்டின் மீது சர்வதேச பயன்பாட்டை முடக்க உரிமை பெற்றிருக்கிறது. அந்த ஆவணங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் சமர்ப்பிக்க படா விட்டால், வங்கி வாடிக்கையாளரை 'Master Direction- Compounding of Contraventions under FEMA, 1999' (FED Master Direction No.4/2015-16 dated January 01, 2016 and updated as on January 04, 2021)-ன் கீழ் கூட்டு சேர்க்கைக்கு தாக்கல் செய்ய கட்டாயப் படுத்தலாம். கூட்டு சேர்க்கை பற்றி மேலும் அறிய கீழிருக்கும் லிங்கை காணலாம். <https://m.rbi.org.in/SCRIPTs/FAQView.aspx?Id=80>

10. கார்டு கணக்கில் வாடிக்கையாளரால் செய்யப்பட்ட பேமெண்டுகள்/ வணிகரால் திரும்ப செலுத்தப்பட்ட பணம் போன்ற கார்டு கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்தை தவிர வேறு வரவுகள் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை சரி செய்ய கருதப் படாது. எனவே, வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை விட அதிகமாக அல்லது சமமான தொகையை செலுத்தும் போது அந்த வரவுகளை குறைத்து செலுத்த வேண்டாமென்று வேண்டப் படுகிறார்கள். அது போன்ற வரவுகள் கேஷ்பேக், சேவை மாற்றுதல் உள்ளிட்டவையாகும்.

அது போன்ற வரவுகள் தொடரும் மாதங்களுக்கான நிலுவைத் தொகைகளை கணக்கிடும் போது கருத்தில் கொள்ளப் படும் என நீங்கள் நம்பலாம். இது போன்ற தருணங்களில், குறைந்தபட்ச நிலுவைத் தொகையை செலுத்த தவறினால், ஃபீஸ் மற்றும் கட்டணங்கள் விதிக்கப் படலாம்.

G) கார்டு உறுப்பினர் பதவியை நிறுத்துதல்/ஒப்புவித்தல்/ரத்து செய்தல்

கார்டுதாரர் எந்த நேரத்திலும் கார்டு கணக்கை முன்னறிவிப்புடனோ/ முன்னறிவிப்பின்றியோ ஒப்புவிக்க/நிறுத்த தேர்ந்தெடுக்கலாம். தவறாகப் பயன்படுத்தப் படுவதைத் தவிர்க்க, கிரெடிட் கார்டை நான்கு துண்டுகளாக

வெட்டி ஹோலோகிராம் மற்றும் காந்தப் பட்டை நிரந்தரமாக அழிக்கப் படுவதை உறுதி செய்து கொள்ளும் படி அறிவுறுத்தப் படுகிறது. கார்டுதாரர் உறுப்பினர் நிலையை எந்த நேரத்திலும் வாடிக்கையாளர் சேவை மின்னஞ்சல் முகவரிக்கு முழு கார்டு எண்ணை குறிப்பிட்டு எழுதுவதன் மூலமோ அல்லது வாடிக்கையாளர் சேவையை அழைத்தோ முடித்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட கார்டு கணக்கின் நிலுவையில் உள்ள அனைத்துத் தொகைகளும் ஆக்ஸிஸ் பேங்குக்கு கிடைத்த பின்னர் மட்டுமே கார்டு முடிவு செயலுக்கு வரும். ஒரு கிரெடிட் கார்டு திட்டம் முடிவுக்கு வரும் போது அல்லது ஒரு கிரெடிட் கார்டை புதுப்பிக்கும் போது, ஆக்ஸிஸ் பேங்க் தன் தனிப்பட்ட முடிவின் படி வாடிக்கையாளரிடம் தற்போதுள்ள கார்டு வகை அல்லாது வேறு ஒரு வகை கார்டை வழங்கும் உரிமையை பெற்றிருக்கிறது. எந்த கிரெடிட் கார்டின் மீதான கடன் வரம்பு மற்றும் பண வரம்பும் எந்த நேரத்திலும் ஆக்ஸிஸ் பேங்கின் தனிப்பட்ட முடிவின் படி இருக்கும். கார்டுக்கான விண்ணப்பம் கார்டு முடிவு/புதுப்பிப்பு எதுவானாலும் அப்போது வழங்கப்படும் எந்த மாற்றுக் கார்டுக்கும் செல்லுபடியாகும்.

கார்டு கணக்கை முடித்த பின்னரும், கார்டு மீதான நிலுவைத் தொகை முழுதாக செலுத்தப்படும் வரை நிதிக் கட்டணங்கள் தொடர்ந்து பொருந்தும்.

வாடிக்கையாளர் தங்கள் கிரெடிட் கார்டை ரத்து செய்வதற்காக வங்கியை தொடர்பு கொள்ளும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டால் அல்லது தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியாமற் போனால், கிரெடிட் கார்டு தற்காலிகமாக தடுக்கப்படும்.

மேலும், அடுத்த 4 வேலை நாட்களுக்குள், வங்கி வாடிக்கையாளரை தொடர்பு கொள்ள முயற்சிக்கும். ஒரு வேளை வாடிக்கையாளரை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லையெனில் அல்லது வாடிக்கையாளரால் வங்கியைத் தொடர்பு கொள்ள முடியவில்லையென்றால், அவர்களது கிரெடிட் கார்டு ரத்து செய்யப் படுவதற்கான செயலாக்கம் துவங்கும். நிலுவையில் உள்ள தொகைகள் ஏதேனும் இருப்பின், அடுத்த அறிக்கை சுழற்சியில் பிரதிபலிக்கப்படும். நிலுவைத் தொகைகள் செலுத்தப்பட்டால், கார்டு நிரந்தரமாக ரத்து செய்யப் படும்.

ஒரு கிரெடிட் கார்டை ஒரு வருடத்திற்கு மேலாக பயன் படுத்தவில்லையென்றால், வங்கி அதனை மூடுவதற்கான செயல்முறையையும் துவக்கும். அது போன்ற நேரங்களில், வங்கி வாடிக்கையாளருக்கு தகவல் அளிக்கும் மற்றும், அதில் கொடுக்கப் பட்ட நேரத்திற்குள் எந்த பதிலும் அளிக்கப் படவில்லையென்றால், நிலுவையில் உள்ள தொகைகள் (கூடுதல் கார்டுகள் ஏதேனும் இருப்பின், அவை உள்ளிட்டவை) செலுத்தப் படுவதற்கு உட்பட்டு, வங்கி கார்டு கணக்கை மூடி விடும்.

ஒரு வேளை கார்டுதாரர், கார்டு கணக்கை மூடும் நேரத்தில், எதிர்மறை வெகுமதி புள்ளிகள் இருப்பை பெற்றிருந்தால், அந்த எதிர்மறை வெகுமதி புள்ளிகளின் மதிப்பு அறிக்கை பற்றாக மாற்றப் பட்டு வேறு ஏதேனும்

நிலுவைத் தொகை இருப்பின் அதோடு சேர்த்து செலுத்தப் பட வேண்டும். கார்டு கணக்கில் உள்ள அனைத்து நிலுவைத் தொகைகளும் செலுத்தப் பட்ட பின்னர் கார்டு நிறுத்தம் அமலுக்கு வரும். சேர்வதற்கான, வருடாந்திர மற்றும் புதுப்பிப்பு கட்டணங்கள் விகிதாசார அடிப்படையில் திரும்ப தரப்படாது.

உதாரணம் – மூடும் நேரத்தில் எதிர்மறை வெகுமதி புள்ளி இருப்பு

கார்டு மூடப்படும் போது, 1000 எதிர்மறை வெகுமதிப் புள்ளிகள் இருப்பு ரூ.200-க்கான அறிக்கைப் பற்றாக மாற்றப் படும் அதாவது, 1000 எதிர்மறை வெகுமதிப் புள்ளிகள் X ரூ.0.20 ஒரு வெகுமதிப் புள்ளிக்கு (இந்த மாற்ற மதிப்பு வெவ்வேறு அட்டை வகைகளுக்கு ஏற்ப மாறுபடலாம்). இந்த தொகை கார்டுதாரர் கணக்கிலிருந்து வேறு ஏதேனும் நிலுவைத் தொகை இருந்தால் அவற்றுடன் சேர்த்து கார்டுதாரரிடமிருந்து வவலிக்கப்படும். ஒரு வேளை முதன்மை கார்டு ஏதேனும் காரணத்திற்காக நிறுத்தப் பட்டிருந்தால், கூடுதல் கார்டுக்கான வசதியும் நிறுத்தப்படும்.

வாடிக்கையாளரால் கோரப் படவில்லையென்றால், ஏற்கனவே வைத்திருக்கும் கார்டை மாற்றுதல்/ புதுப்பித்தல் தவிர வேறு சூழ்நிலைகளில் வங்கி தானாகவே வாடிக்கையாளருக்கு ஒரு கார்டை அனுப்பாது. வாடிக்கையாளரின் கோரிக்கையின் பேரில் ஒரு கார்டு தடுக்கப் பட்டிருந்தால், வாடிக்கையாளரின் வெளிப்படையான ஒப்புதலுடன் மட்டுமே தடுக்கப்பட்ட கார்டுக்கு பதிலாக மாற்று கார்டு வழங்கப்படும். மேலும், வாடிக்கையாளர், கார்டைப் புதுப்பிக்க விரும்பவில்லையெனில் அவன்/அவருக்கு, வங்கியை தொடர்பு கொண்டு தனது கார்டை ரத்து செய்ய உரிமை உண்டு.

கார்டு ரத்தானால், கார்டுதாரர் பெற்ற EMI/ILCCகளையும் முன்கூட்டியே முடிக்க வேண்டியிருக்கும் மற்றும் பொருந்தக் கூடிய முன் கூட்டியே செலுத்துவதற்கான கட்டணங்கள் மற்றும் ஜிஎஸ்டி விதிக்கப் படும்.

கிரெடிட் கார்டு புதுப்பிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு, <https://www.axisbank.com/ncmitc> -என்ற வலைதளத்தின் உள் நுழையவும்.

கார்டு ரத்தானால், கார்டுதாரர் பெற்ற EMI/உடனடி கடன்களையும் முன் கூட்டியே செலுத்த வேண்டியிருக்கும் மற்றும் முன் கூட்டியே செலுத்துவதற்கான கட்டணங்கள் மற்றும் ஜிஎஸ்டி விதிக்கப் படும்

H) கார்டுகளின் இழப்பு / திருட்டு / தவறான உபயோகம்

கார்டு தொலைந்து போனாலோ, திருடப் பட்டாலோ, உங்கள் PIN அல்லது வேறு பாதுகாப்பு தகவல் வேறு யாருக்காவது தெரிந்தாலோ அல்லது உங்கள் அனுமதியின்றி உபயோகப்படுத்தப் பட்டாலோ, உடனடியாக

வங்கிக்கு தொலைபேசியில் தெரிவிக்க வேண்டும். ஒரு காவல் புகார் / முதல் தகவல் அறிக்கை (FIR) உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று பதிவு செய்யப் பட்டு வங்கிக்கு அதன் நகல் சமர்ப்பிக்க பட வேண்டும். ஒரு வேளை தவறாகப் பயன் படுத்தப் பட்டால், பாலிஸியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றுதற்கு உட்பட்டு, வங்கியின் பொறுப்பு தொலைந்த கார்டின் கீழ் உள்ள தொகைக்கு வரம்பிடப்படும். ஏடிஎம் கார்டுகள் அல்லது பின்/கடவுச்சொல்/ OTP/ mPIN/CVV அடிப்படையிலான பரிவத்தனைகளுக்கு கார்டுகள் தவறாகப் பயன்படுத்தப் பட்டால், கார்டுதாரர் மட்டுமே பொறுப்பாவார்.

1) PIN-ஐ பாதுகாப்பாக வைத்திருப்பது தொடர்பான தகவல் வழங்குதல்

கார்டுடன் உபயோகிப்பதற்காக கார்டுதாரருக்கு வழங்கப்பட்ட பெர்சனல் ஐடென்டிஃபிகேஷன் நம்பர் (PIN) (தனிப்பட்ட அடையாள எண்) அல்லது அதற்காக கார்டுதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏதோவொரு எண் கார்டுதாரருக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும். அது கார்டுதாரரின் தனிப்பட்ட உபயோகத்திற்கு, மற்றும் மாற்ற முடியாதது மற்றும் கண்டிப்பாக ரகசியமானது. ஒரு மூன்றாம் தரப்பினர் உபயோகிக்கும் வகையில், இந்த PIN எந்த வகையிலும், எந்த விதத்திலும், எந்த இடத்திலும் எழுத்து வடிவத்தில் வைக்கப் படக் கூடாது. இந்த PIN எந்த சூழ்நிலையிலும் தரப்பினருக்கும், வங்கியின் ஊழியர்களுக்கோ, அல்லது வணிக நிறுவனங்களுக்கோ எந்த வகையிலும் எந்த வழி நிலையிலும் தானாகவோ அல்லது வேறு விதமாகவோ தெரியப் படுத்தப் படக் கூடாது. வங்கி கார்டுதாரரின் PINஐ கார்டுதாரர் தவிர வேறு எவருக்கும் வழங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

கார்டுதாரர்களுக்கு காப்பீட்டு திட்டம்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள காப்பீட்டு தொகைகள் கார்டு வகையைப் பொறுத்து பொருந்தும். பொருந்தக் கூடிய காப்பீட்டு தொகைகளுக்கு வெல்கம் (வரவேற்பு) கையேட்டை பார்க்கவும்.

விமான விபத்து காப்பீடு: விபத்துக்கு குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு முன்பு ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு ஒரு வணிக நிறுவனத்தில் உபயோகப் படுத்தப் பட்டிருக்க வேண்டும் அல்லது அதை உபயோகித்து ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்கப் பட்டிருக்க வேண்டும் மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டை உபயோகித்து விமான டிக்கட் வாங்கியிருந்தால் மட்டுமே விமான விபத்திற்கு செல்லுபடியாகும். ஆக்ஸிஸ் பேங்கின் எல்லா நிலுவைத் தொகைகளும் செலுத்தப் பட்டிருந்தாலொழிய கார்டுதாரரின் நாமினி விமான விபத்து காப்பீட்டு பாலிஸியின் கீழ் எந்த தொகையும் பெற உரிமை பெற மாட்டார். நிலுவைத் தொகையைப் பெற ஆக்ஸிஸ் பேங்க் காப்பீட்டுத் தொகை மீது முதல் கட்டணம் /உரிமை பெறும்.

குறியீடு: 31 அக்டோபர் 2022-லிருந்து விமான விபத்து காப்பீடு நிறுத்தப் பட்டது.

ஜீரோ லாஸ்ட் கார்டு லயமிலிட்டி: மோசடி கொள்முதல் பரிவர்த்தனைகளுக்கு எதிராக, கார்டு தொலைந்தது குறித்து ஆக்ஸிஸ் பேங்கிற்கு கார்டுதாரர் புகார் அளித்த நிமிடத்திலிருந்து 30 நாட்கள் முன்பிலிருந்து பாதுகாப்பு வழங்குகிறது. இந்த காப்பீடு மோசடி பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் இது கட்டாயமாக ஒரு FIRஆல் ஆதரிக்கப் பட வேண்டும். இந்த காப்பீடு ஏடிஎம் மற்றும் PIN/Password/OTP/mP-IN/CVV அடிப்படையிலான பரிவர்த்தனைகளுக்கு செல்லுபடியாகாது.

கொள்முதல் பாதுகாப்பு : கிரெடிட் கார்டை உபயோகித்து கொள்முதல் செய்த 90 நாட்களுக்குள் தீ மற்றும் திருட்டுக்கு எதிரான பாதுகாப்பு கட்டாயமாக ஒரு FIRஆல் ஆதரிக்கப் பட வேண்டும். வாடிக்கையாளரின் மொத்த அலட்சியத்தால் ஏற்பட்ட இழப்புக்கு காப்பீடு கிடையாது. நகைகள் மற்றும் அழகக்கூடிய பொருட்களுக்கும் காப்பீடு செய்ய முடியாது.

விலைப் பாதுகாப்பு: இந்த காப்பீடு ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டால் ஒரு பொருளுக்கு செலுத்தப் பட்ட விலைக்கும் அதே பொருளுக்கு (அதே பிராண்ட், மாடல் பெயர் மற்றும்/அல்லது எண்) விளம்பரம் செய்யப் பட்ட ஒரு குறைந்த விலைக்கும் இடையிலான வித்தியாச தொகையை வழங்கும். இந்த காப்பீடு ரூ.2,500-க்கு மேலான அசல் கொள்முதல் விலை கொண்ட ஒரு பொருளுக்கு ஆன்லைனில் அமேஸான், ஃப்ளிப்கார்ட் அல்லது வேறு பிரபலமான கொள்முதல் தளத்திற்கு மட்டுமே பொருந்தும். குறைந்த விலை அதே மின்-வணிக நிறுவனத்தில் இருக்க வேண்டும், அச்சடிக்கப்பட்ட விளம்பரம், கொள்முதல் செய்த மூன்று நாட்களுக்குள் இருக்க வேண்டும் மற்றும் கிளெய்ம் இன்டிமேஷன் (உரிமை கோரல் அறிவிப்பு) அச்சடிக்கப்பட்ட விளம்பர தேதியிலிருந்து 7

நாட்களுக்குள் இருக்க வேண்டும். (இந்த அம்சத்தின் கீழ் உள்ள பொருட்களுக்கு வங்கியைத் தொடர்பு கொள்ளவும்.)

கடன் பாதுகாப்பு : விபத்தினால் மரணம் ஏற்பட்டால், கார்டின் மீதான நிலுவைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகை வரை காப்பீடு அளிக்கப்படும்.

செக்-இன் பேகேஜ் (சாமான்) -இல் தாமதம்: வெளி நாடுகளுக்கு பயணிக்கும் போது, 6 மணி நேரத்திற்கு மேலாக பேகேஜ் (சாமான்) தாமதமாக வந்தால், அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களுக்கான விலையைத் திரும்ப தருகிறது. இது ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டை உபயோகித்து வாங்கிய விமான டிக்கெட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். செக் இன் செய்யப் பட்ட பேகேஜ் (சாமான்) என்பது காப்பீடு செய்து கொண்டவரால், தான் பயணிக்கும் அதே போக்குவரத்து முறையில் போக்குவரத்துக்காக ஒப்படைக்கப்பட்டு ஒரு சர்வதேச விமான நிறுவனம்/ இந்தியாவிற்கு வெளியிலிருக்கும் கேரியரால், ஒப்புக் கொள்ளப்பட்டு ரசீதும் வழங்கப் பட்ட பேகேஜ்(சாமான்).

செக்-இன் பேகேஜ் இழப்பு: வெளி நாட்டு பயணத்தின் போது பேகேஜ் (சாமான்) இழப்பு அல்லது சேதத்திற்கு காப்பீடு அளிக்கிறது. இது ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டை உபயோகித்து வாங்கிய விமான டிக்கெட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். செக் இன் செய்யப் பட்ட பேகேஜ் (சாமான்) என்பது காப்பீடு செய்து கொண்டவரால், தான் பயணிக்கும் அதே போக்குவரத்து முறையில் போக்குவரத்துக்காக ஒப்படைக்கப்பட்டு ஒரு சர்வதேச விமான நிறுவனம்/ இந்தியாவிற்கு வெளியிலிருக்கும் கேரியரால், ஒப்புக் கொள்ளப்பட்டு ரசீதும் வழங்கப் பட்ட பேகேஜ்(சாமான்).

பயண ஆவணங்களின் இழப்பு : வெளி நாட்டுக்கு பயணிக்கும் போது, தொலைந்த பாஸ்போர்ட் / இதர பயண ஆவணங்களுக்கான விண்ணப்ப செலவு உள்பட, பாஸ்போர்ட் பெறுவதற்கான செலவை அளிக்கும். இது ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டை உபயோகித்து வாங்கிய விமான டிக்கெட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

K) தவறுதல்

1) ஒரு தவறுதல் ஏற்பட்டால், அதாவது குறைந்தபட்ச நிலுவைத் தொகை உரிய தேதியில் செலுத்தப் படா விட்டால் அல்லது கார்டு உறுப்பினர் ஒப்பந்தத்தின் ஏதாவது ஒரு பிரிவை மீறினால், கார்டொருக்கு அஞ்சல், ஃபேக்ஸ், தொலைபேசி, மின்னஞ்சல், எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் / அல்லது நிலுவைத் தொகைகளை சேகரிக்க நியமிக்கப் பட்ட மூன்றாம் தரப்பினர் மூலம் நினைவூட்டல்கள் அனுப்பப்படும். அது போன்று நியமிக்கப் பட்ட மூன்றாம் தரப்பினர் இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) கடன் வவல் நெறிமுறைகளை கடை பிடிக்க வேண்டும்.

- 2) வாடிக்கையாளர்களுக்கு, பணம் செலுத்த வேண்டிய தேதியிலிருந்து 3 நாட்கள் சலுகை காலம் வழங்கப் படும், இந்த நேரத்தில் பணம் செலுத்துவது உரிய தேதியை மீறியதாகாது. இந்த வசதி செலுத்தப் படும் பணத்துக்கான செயலாக்க நேரத்தை மனதில் கொண்டு வழங்கப் பட்டிருக்கிறது ஆனால் வாடிக்கையாளர் தமது நிலுவைத் தொகையை கார்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தேதியில் செலுத்த வேண்டும்.
- 3) ஒரு கிரெடிட் கார்டு கணக்கு 3 நாட்களுக்கு 'பாஸ்ட் ட்யூ' (செலுத்த வேண்டிய நாட்கள் கடந்து)-வாக இருந்தால், அந்த கிரெடிட் கார்டு கணக்கை 'பாஸ்ட் ட்யூ' (செலுத்த வேண்டிய நாட்கள் கடந்து) என வங்கி கிரெடிட் இன்ஃபர்மேஷன் கம்பெனிகளுக்கு(CICs) தெரிவிக்க வேண்டும். எனினும், 'செலுத்த வேண்டிய நாளைக் கடந்த நாட்களின் எண்ணிக்கை' மற்றும் தாமதமாக செலுத்துவதற்கான கட்டணங்கள், கிரெடிட் கார்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பணம் செலுத்த வேண்டிய தேதியிலிருந்து கணக்கிடப்படும்.
- 4) கார்டுதாரர், ஒரு முறை பணம் செலுத்த தவறினால், வங்கி அதன் தனிப்பட்ட முடிவின் படி, கீழ் வருவனவற்றிற்கு உரிமை பெற்றிருக்கும்:
 - a. கார்டுதாரருக்கு வழங்கப்பட்டிருக்கும் அனைத்து கிரெடிட் கார்டு வசதிகளையும் திரும்ப பெறலாம்.
 - b. கார்டுதாரரை உடனடியாக அவரது கார்டில் நிலுவையில் உள்ள அனைத்து இருப்பையும் உடனடியாக செலுத்த சொல்லலாம்.
 - c. வங்கியில் கார்டுதாரரின் பெயரில் உள்ள அனைத்து பணங்கள்/வைப்புத் தொகைகள்/கணக்குகளிலிருக்கும் தொகையை வங்கியின் உரிமையைப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள தொகைக்கு ஈடு செய்யலாம்.
- 5) தவணை தவறிய நிலையில், வங்கி தவணை தவறிய அறிக்கையை கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோக்களுக்கு அல்லது அது போன்ற சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிற நிறுவனங்களுக்கு, அனுப்பலாம். பணம் செலுத்துவதற்கு உரிய தேதியிலிருந்து பில்லிங் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள பில்லிங் தேதிக்கு இடையேயான காலத்தை கார்டுதாரரை தவணை தவறியவராக புகாரளிப்பதற்கான அறிவிப்பு காலமாக கருதப்படுகிறது.
- 6) தவணை தவறிய அறிக்கையை திரும்ப பெறுவதற்கான வழிமுறை மற்றும் நிலுவைத் தொகையை செலுத்திய பிறகு தவணை தவறிய அறிக்கையை திரும்ப பெறுவதற்கான காலம்:

*வங்கி CIBIL-க்கு – கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ (இந்தியா) லிமிடெட் -டுக்கு பரிந்துரைக்கப் பட்ட வடிவத்தில் மாதமிரு முறை (அறிக்கை சுழற்சி தேதி அறிவிப்பு மற்றும் மாத இறுதி அறிவிப்பு) கார்டுதாரரின் தரவை சமர்ப்பிக்கும். இந்த தரவு எல்லா கார்டுதாரர்களது, முந்தைய மாதத்தின் தவணை தவறியவர்கள் மற்றும் தற்போதைய கார்டுதாரர்களது

தவணையை திரும்ப செலுத்தும் நிலையை உள்ளடக்கியது. சமர்ப்பிக்கப்பட்ட தரவை CIBIL அடுத்த 30 நாட்களுக்குள் தங்கள் சர்வரில் பதிவேற்றுகிறது.

ஒரு வாடிக்கையாளர் சமரசத் தீர்வைத் தேர்ந்தெடுத்தாலோ அல்லது கணக்கு தள்ளுபடி செய்யப் பட்டாலோ, CICகள் முறையே தீர்வு செய்யப் பட்டவை மற்றும் தள்ளுபடி செய்யப்பட்டவை என புதுப்பிக்கப்படும்.

5) கார்டுதாரரின் இறப்பு / நிரந்தர இயலாமை ஏ: முழுதான நிலுவைத் தொகை (பில் செய்யப்படாத பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை) ஆக்ஸிஸ் பேங்கிற்கு உடனடியாக செலுத்த வேண்டியதாகி, செலுத்தப் படும். கார்டுதாரரின் சொத்தில் இருந்து முழு நிலுவைத் தொகையையும் வசூலிக்க ஆக்ஸிஸ் பேங்கிற்கு உரிமை உண்டு. கார்டுதாரரின் பெயரில் வங்கியில் பராமரிக்கப்படும் பணம்/ வைப்புத் தொகை/ கணக்குகளில் இருந்து மொத்த நிலுவைத் தொகையையும் திரும்பப் பெற வங்கிக்கு உரிமை உண்டு.

6) ஒரு கிரெடிட் கார்டு முடிக்கப் பட்டால், கார்டில் கிரெடிட் இருப்பு இருந்தால், கார்டு CICகளில் 'மூடப் பட்டது' என புதுப்பிக்கப் படாது. கார்டில் நிலுவையில் எந்த இருப்பும் இல்லாத கிரெடிட் கார்டுகள் மட்டுமே CIC களுக்கு 'மூடப்பட்டது' என அறிவிக்கப்படும்.

L) வெளிப்பாடு

ஆக்ஸிஸ் பேங்க் RBI-யால் அங்கீகரிக்கப் பட்ட கிரெடிட் பீரோக்களுடன் கூட்டு சேரலாம் மற்றும் உங்கள் தற்போதைய இருப்பு, பணம் செலுத்தும் வரலாறு மற்றும் அவசியமான விவரங்கள் உள்ளிட்ட ஆனால் அவை மட்டுமே அல்லாத கடன் விவரங்களை பகிர்ந்து கொள்ளும். இந்த கிரெடிட் பீரோக்கள் கடன் வழங்கலாமா கூடாதா என்பது குறித்த எந்த கருத்தையோ, குறிப்பையோ அல்லது விளக்கத்தையோ அளிப்பதில்லை. உரிய நிலுவைத் தொகைகளை உரிய நேரத்தில் செலுத்துவதன் மூலம் ஒரு நல்ல கடன் வரலாற்றை பராமரிப்பது உங்கள் நலனுக்காகவே. கிரெடிட் பீரோக்கள் நடைமுறையில் இருப்பதால், பொறுப்பான வாடிக்கையாளர்கள் கடன் வழங்குகிறவர்களிடமிருந்து விரைவான மற்றும் அதிக போட்டியுடனான செவைகளை மேலும் சிறந்த விதிமுறைகளின் கீழ் எதிர்பார்க்கலாம். கிரெடிட் பீரோக்களிடம் வாடிக்கையாளர்களின் தவணை தவறல் விவரங்கள் இருப்பதனால், அது உங்கள் எதிர்காலத் தேவைகளுக்கான கடன் தகுதியைப் பாதிக்கலாம். ஆக்ஸிஸ் பேங்க் வாடிக்கையாளர் விவரங்களை மாதாந்திர அடிப்படையில் அல்லது வங்கி மற்றும் கிரெடிட் பீரோக்களுக்கு இடையே ஒப்புக் கொண்ட படி அது போன்ற வேறு ஒரு கால அளவில் தெரிவிக்கலாம். பில்லிங்கில் ஏதாவது தகராறு இருந்து அது ஆக்ஸிஸ் பேங்குக்கு தெரிவிக்கப் பட்டால், தகராறு முடிவுக்கு வரும் வரை வங்கி கிரெடிட் பீரோவுக்கு அறிவிப்பளிப்பதை நிறுத்தி வைக்கும். தனது

கடமையை நிறைவேற்றுவதிலிருந்து தவறியது உள்ளிட்ட கார்டுதாரர்/கூடுதல் கார்டுதாரர்(கள்) குறித்த, பொருத்தமானது மற்றும் தேவையானது என ஆக்ஸிஸ் பேங்கால் கருதப்படும் தகவல்களை, ஏற்கனவே இருக்கும் அல்லது அவ்வப்போது ஆக்ஸிஸ் பேங்கால் தீர்மானிக்கப் பட்ட பிரோக்களுக்கு பகிருவதற்கு ஆக்ஸிஸ் பேங்குக்கு உரிமை உண்டு என கார்டுதாரர் ஒப்புக் கொள்கிறார். அவ்வாறே, கூடுதல் கார்டுதாரர்(கள்) தகவல்களைப் அந்த பிரோக்களுக்கு பகிர ஒப்புதலளிக்கிறார்(கள்). மேலும் அத்தகைய நிறுவனங்கள் பதப்படுத்தப் பட்ட தகவல்கள் அல்லது தரவு அல்லது பொருட்களை வங்கிகள்/ நிதி நிறுவனங்கள் மற்றும் பிற கடன் வழங்குபவர்களுக்கு கிடைக்கச் செய்யலாம். கிரெடிட் பிரோக்களுள், கிரெடிட் பிரோக்கள், கிரெடிட் ரெஃபரன்ஸ் ஏஜன்சிகள், கிரெடிட் இன்ஃபர்மேஷன் கம்பெனிகள் அல்லது கடன் வாங்குபவர்கள் தொடர்பான கடன் தகவல்களை சேகரிக்க, தொகுக்க மற்றும் பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட மற்றும் ரிசர்வ் பேங்கால் அங்கீகரிக்கப்பட்ட வேறு நிறுவனங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

கார்டுதாரர் எந்த நேரடி விற்பனை அல்லது தொலைபேசி அழைப்பு/ தொலைபேசி விற்பனை அழைப்புகளையும் ஆக்ஸிஸ் பேங்க்/அதன் கூட்டாளிகள்/துணை நிறுவனங்கள்/முகவர்கள்-இடமிருந்து பெற விரும்பவில்லையெனில், 'TRAI'வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ள 'ப்ரொவைடர் கஸ்டமர் பிரிஃபரன்ஸ் ரெஜிஸ்டர்' (வழங்குனர் வாடிக்கையாளர் முன்னுரிமை பதிவேடு)-இல் பதிவு செய்வதன் மூலம் கார்டுதாரர் விலகிக் கொள்ளலாம்.

ஆக்ஸிஸ் பேங்க் மற்ற வணிகர்/கார்ப்பரேட்களுடன் இணைந்து இணை-பிராண்ட் கிரெடிட் கார்டுகளை கூட்டாக வழங்குகிறது. இந்த ஏற்பாட்டின் கீழ் வங்கி வருவாய்/கட்டணங்களை கூட்டாளி வணிகர்/கார்ப்பரேட்டுடன் பகிர்ந்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் தாங்கள் வங்கியுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களை மைல்ஸ் அண்ட் மோர், விஸ்தாரா ஏர்லைன்ஸ், சாம்சங், சேர்க்கை, கார்டு அம்சம் முழுமையடைதல், விற்பனை, விளம்பர நடவடிக்கைகள் மற்றும் பயன்களின் மீட்பு போன்றவற்றிற்காக இணை பிராண்ட் கூட்டாளியாக செயல்படும் ஸ்பைஸ்ஜெட் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்ளவும் வெளியிடவும் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்கள். இது ஆக்ஸிஸ் பேங்க் மைல்ஸ் அண்ட் மோர் வேர்ல்ட் செலக்ட் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் மைல்ஸ் அண்ட் மோர் வேர்ல்ட் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் விஸ்தாரா இன்ஃபினிட் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் விஸ்தாரா சிக்னேச்சர் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் விஸ்தாரா பிளாட்டினம் கிரெடிட் கார்டு, சாம்சங் ஆக்ஸிஸ் பேங்க் இன்ஃபினிட் கிரெடிட் கார்டு, சாம்சங் ஆக்ஸிஸ் பேங்க் சிக்னேச்சர் கிரெடிட் கார்டு, ஸ்பைஸ்ஜெட் ஆக்ஸிஸ் பேங்க் வாயேஜ் பிளாக் கிரெடிட் கார்டு, ஸ்பைஸ்ஜெட் ஆக்ஸிஸ் பேங்க் வாயேஜ் கிரெடிட் கார்டு மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் ஷாப்பர்ஸ் ஸ்டாப் கிரெடிட் கார்டு போன்ற இணை பிராண்டு கிரெடிட் கார்டுகளுக்கு

பொருந்தும். இணை பிராண்ட் கூட்டாளிகள் மைல்ஸ் அண்ட் மோர், விஸ்தாரா ஏர்லைன்ஸ், சாம்சங், ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஷாப்பார்ஸ் ஸ்டாப்.

ஆக்ஸிஸ் பேங்க் பலவிதமான அம்சங்கள் மற்றும் பயன்களுடன் கிரெடிட் கார்டுகளை வழங்குகிறது. ஆக்ஸிஸ் பேங்க் வவுச்சர்கள்/ தள்ளுபடிகள்/கேஷ் பேக்குகள்/மெம்பர்ஷிப்புகள்/கார்டு பாதுகாப்பு திட்டங்கள், கிரெடிட் ஷீல்டுகள், சுகாதார திட்டங்கள் போன்ற காப்பீட்டு விருப்பங்கள் மூலமாக கார்டுதாரருக்கு தயாரிப்பு அம்சங்கள்/பயன்கள்/மற்ற மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்க ஆக்ஸிஸ் பேங்க் ஒப்பந்த அடிப்படையில் பல சேவை வழங்குபவர்களை பயன்படுத்துகிறது. கார்டுதாரர் ஆக்ஸிஸ் பேங்குக்கு சேர்க்கைக்காக, கார்டு அம்ச நிறைவேற்றுதல், விற்பனை, விளம்பரப் படுத்துதல் மற்றும் பயன்களை மீட்க, வெளிப்படையாக ஒப்புதலளித்து மற்றும் கார்டுதாரரின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் மிக முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் (“தனிப்பட்ட தரவு”) உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகளை பெற, சேகரிக்க, செயலாக்க, பதிவு செய்ய, ஆக்ஸிஸ் பேங்கின் அங்கீகரிக்கப் பட்ட சேவை வழங்குனர்களுடன் பகிர் மற்றும் வெளிப்படுத்த ஆக்ஸிஸ் பேங்குக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர். கார்டுதாரர் இந்த ஒப்புதல் ஆக்ஸிஸ் பேங்க் நியோ கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் மை ஸோன் கிரெடிட் கார்டு, இந்தியன் ஆயில் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் ரிவார்ட்ஸ் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் அட்லாஸ் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் செலக்ட் கிரெடிட் கார்டு ஆக்ஸிஸ் பேங்க் பிரிவிலேஜ் கிரெடிட் கார்டு ஆக்ஸிஸ் பேங்க் இன்ஃபினிட் ரிசர்வ் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் மேக்னஸ் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேக் பிரைட் (Pride) கிரெடிட் கார்டுகள், ஆக்ஸிஸ் பேங்க் அட்வான்டேஜ் கிரெடிட் கார்டு, ஆக்ஸிஸ் பேங்க் ஆரா கிரெடிட் கார்டு போன்ற எல்லா பொருந்தும் கிரெடிட் கார்டுகளுக்கும் செல்லுபடியாகும் என புரிந்து கொண்டு ஒப்புக் கொள்கிறார்.

ஆக்ஸிஸ் பேங்க் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, தொலைந்து போன கார்டுகள், கார்டு மோசடிகள் போன்றவற்றால் ஏற்படும் பொறுப்புகளுக்கு ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுடன் காப்பீட்டு பாதுகாப்பை வழங்குகிறது. (“இன்ஷ்யூரன்ஸ் கவர்”). கார்டுதாரர் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டுடன் அது போன்ற காப்பீட்டுப் பாதுகாப்பை பெற விரும்பினால், கார்டுதாரர் கீழ்வரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்து, புரிந்து கொண்டு, ஒப்புக் கொண்டதாக உறுதியளிக்கிறார்:

- கார்டுதாரர் தன் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மீதான காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு அழைப்பதற்கும், தொடர்பு கொள்வதற்கும் மற்றும் கார்டுதாரரின் தனிப்பட்ட தரவை அத்தகைய காப்பீட்டைப் பெற (“நோக்கம்”) செயலாக்குவதற்கும், அவன்/அவள் தனிப்பட்ட தரவை, ஆக்ஸிஸ் பேங்கின் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநருடன் மற்றும்/அல்லது இணைந்த காப்பீட்டு நிறுவனங்களுடன் பகிர்ந்து

கொள்ள இதன் படி தன் வெளிப்படையான ஒப்புதலை வழங்குகிறார்.

- ii. ஆக்ஸிஸ் பேங்க் கார்டுதாரரின் தனியுரிமையை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது மற்றும் பொருத்தக் கூடிய தரவு பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் படி எந்த தனிப்பட்ட தரவும் ஆக்ஸிஸ் பேங்கின் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநருடன் மற்றும்/அல்லது இணைந்த காப்பீட்டு நிறுவனங்களுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ளப் படும். ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர் / இணைந்த காப்பீட்டு நிறுவனங்கள் தனிப்பட்ட தரவை குறிப்பிட்ட நோக்கத்திற்காக பகிர்ந்து கொள்ளும் அதே நேரத்தில், அவற்றை பாதுகாக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பயன்படுத்த வேண்டும்.
- iii. இந்த நோக்கத்திற்காக செய்யும் இது போன்ற அழைப்புகளின் அதிர்வெண் நியாயமானதாகவும் மற்றும் தொடர்புடைய விதிமுறைகளுக்கு இணங்கவும் இருக்கும் என்பதை ஆக்ஸிஸ் பேங்க் உறுதிப் படுத்திக் கொள்ளும் என உறுதியளிக்கிறது. கார்டுதாரருக்கு எந்த வித சிரமமுமின்றி மதிப்புள்ள தகவல்களை வழங்க ஆக்ஸிஸ் பேங்க் பாடுபடுகிறது.
- iv. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றியமைக்க ஆக்ஸிஸ் பேங்க் உரிமை பெற்றிருக்கிறது. எந்த மாறுதலும் கார்டுதாரருக்கு பொருத்தமான சேனல்கள் மூலமாக தெரியப் படுத்தப் படும்.

கிரெடிட் கார்டு ஒப்புதலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நேரம் மாறுபடலாம் என்றாலும் விண்ணப்ப தேதியிலிருந்து கார்டு டெலிவரி TAT 14 நாட்கள் ஆகும் என கார்டுதாரருக்கு இதன்படி அறிவிக்கப் படுகிறது.

கார்டுதாரர் அவர் பெயரில் பதிவு செய்யப் பட்ட ஒரு மொபைல் எண்ணை கிரெடிட் கார்டு விண்ணப்பத்தில் வழங்கியுள்ளதாக ஒப்புக்கொள்கிறார். அந்த மொபைல் எண் அவர் பெயரில் பதிவு செய்யப் படவில்லை என பின்னர் கண்டு பிடிக்கப் பட்டால், கிரெடிட் கார்டில் உள்ள மொபைல் எண் மூலமாக செய்யப் பட்ட எந்தவொரு செயல்பாடு/பரிவர்த்தனைக்கும் அவரே பொறுப்பாவார்.

ஆக்ஸிஸ் பேங்க் இந்திய வங்கி குறியீடுகள் மற்றும் தர நிலைகள் வாரியத்தின் ஒரு உறுப்பினராக உள்ளது (BCSBI). BCSBI குறியீட்டின் கீழ் எங்கள் அர்ப்பணிப்பைக் காண, எங்கள் வலை தளத்தின் முகப்பு பக்கத்தை பார்வையிடவும்.

M) நடுவர் பிரிவு

இந்த பரிவர்த்தனைகளிலிருந்து எழும் அனைத்து தகராறுகள், மாறுபாடுகள் மற்றும்/அல்லது உரிமைகோரல்கள் அல்லது கேள்விகள், அல்லது எந்த

விதத்திலாவது இதைப் பற்றியதாக இருந்தாலோ அல்லது இதனால் உருவாக்கப் பட்டாலோ அல்லது இதன் கீழான கட்சிகளின் உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் நடுவர் மன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு ஆர்பிட்ரேஷன் மற்றும் கான்சிலியேஷன் ஆக்ட், 1996-ல் வழங்கியுள்ள படி, அல்லது அதன் சட்ட திருத்தங்களின் படி கடன் வழங்குபவர்/வங்கி-யால் நியமிக்கப்படும் ஒரு தனி நடுவர் மன்றத்தால் தீர்த்து வைக்கப்படும். மற்றும் அது போன்று நியமிக்கப் பட்ட நபரின் இறப்பு, விருப்பமில்லாமை, மறுப்பு, புறக்கணிப்பு, நடுவராக செயல் பட இயலாமை போன்ற சூழ்நிலைகளில் கடன் வழங்குபவர்/வங்கி, ஒரு புதிய நடுவரை தனி நடுவராக நியமனம் செய்யலாம். நடுவர் தீர்ப்புக்கான எந்த காரணத்தையும் அளிக்கத் தேவையில்லைமற்றும் நடுவரது தீர்ப்பே இறுதியானது மற்றும் சம்பந்தப்பட்ட எல்லா கட்சிகளையும் கட்டுப்படுத்தும். நடுவர் தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகள் மும்பையில் மட்டுமே நடைபெறும்.

N) தடை பிரிவு

சர்வதேச கிரெடிட் கார்டுகளை இணையத்திலோ அல்லது வேறு வழியிலோ, லாட்டரி டிக்கட் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள், தடை செய்யப்பட்ட அல்லது தடை விதிக்கப்பட்ட பத்திரிகைகளை வாங்குவதற்கோ, ஸ்வீபஸ்டேக்குகளில் பங்கேற்பதற்கு, திரும்ப அழைக்கும்படியான சேவைகளுக்கு பணம் செலுத்துவதற்கு, மற்றும்/அல்லது எந்த பொருட்கள்/ செயல்பாடுகளுக்காவது அன்னிய செலாவணியில் பணம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப் பட்டிருந்தாலோ, அவற்றிற்கோ பயன்படுத்த முடியாது.

O) FEMA (ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் மேனேஜ்மென்ட் ஆக்ட்)

- i) இந்தியாவிற்கு வெளியேயான பரிவர்த்தனைக்கு கார்டின் பயன்பாடு Exchange Control Regulations of the RBI and the Foreign Exchange Management Act, 1999 உள்ளிட்ட பொருந்தக் கூடிய சட்டத்தின் படி இருக்க வேண்டும் மற்றும் அது போல செய்யத் தவறினால், நீங்கள் தண்டனைக்குரிய நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும்.
- ii) அன்னிய செலாவணி வர்த்தகத்திற்கு கிரெடிட் கார்டை நேரடியாக பணம் செலுத்தவோ/ மின்னணு/இணைய வர்த்தக போர்டல்கள் மூலம் மறைமுகமாகவோ பயன் படுத்த முடியாது. ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் படி இது தடை செய்யப்பட்டது. மேலும் விவரங்களுக்கு, எங்கள் வலைதளத்தினுள் நுழையவும்.
- 3) இந்த கார்டு, இந்தியா மற்றும் அயல் நாடுகளில் உபயோகத்திற்கு செல்லுபடியாகும். எனினும், இது, நேபால் மற்றும் பூடானில் அன்னிய செலாவணி பரிவர்த்தனைகளை செய்வதற்கு செல்லுபடியாகாது.

4) NRI வாடிக்கையாளர்கள் கட்டாயமாக ஆக்ஸிஸ் பேங்க் NRE கணக்கிலிருந்து தானியங்கி பணம் செலுத்தும் முறையில் மட்டுமே 100% பணம் செலுத்த வேண்டும்.

5) NRI வாடிக்கையாளர்களுக்கு ரொக்கமாக செலுத்துதல் ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது.

P) கார்டு கணக்கில் அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கிப் பரிவர்த்தனைகள்.

1) வங்கிக்கு செல்லுபடியாகும் மொபைல் எண்களை வழங்காத வாடிக்கையாளர்களுக்கு, வங்கி, ஏடிஎம்மில் பணம் எடுப்பதை தவிர வேறு மின்னணு பரிவர்த்தனைகளுக்கான வசதியை வங்கி அளிக்காது.

2) வாடிக்கையாளருக்கு கிடைக்கும் எந்த அறிக்கை/பதிவுகளிலும் உள்ள பரிவர்த்தனைகள்/இருப்பு விவரங்களில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், வாடிக்கையாளர், வங்கிக்கு ஏழு (7) நாட்களுக்குள் தகவலளிக்க வேண்டும்.

3) வங்கிக்கு ஏழு (7) நாட்களுக்கு பிறகு முரணான தகவல் ஏதேனும் கிடைத்தால், வாடிக்கையாளரது பொறுப்பு, வங்கியின் இணைய தளத்தில் கிடைக்கும் வங்கியின் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின் படி நிர்ணயிக்கப்படும்.

4) இங்குள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி வங்கியால் பராமரிக்கப்பட்ட, மின்னணு அல்லது ஆவண வடிவிலான, உங்கள் அறிவுறுத்தல்களின் பதிவுகள் மற்றும் இது போன்ற இதர விவரங்கள் (செலுத்திய மற்றும் பெற்ற பணம் உள்ளிட்ட ஆனால் அது மட்டுமேயல்லாத), உங்களுக்கு எதிரான, அது போன்ற அறிவுறுத்தல்கள் மற்றும் இதர விவரங்களின் உறுதியான சான்றாகக் கருதப்படும்.

5) புகாரளிக்கப்பட்ட நேரம் மற்றும்/அல்லது மேற் கூறப்பட்ட கணக்கில் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் அல்லது இந்த கணக்கு தொடர்பான வேறு ஏதேனும் விஷயம் போன்றவை தொடர்பான தகராறில், சரியான நேரத்தையும் மற்றும்/அல்லது சர்ச்சைக்குரிய பரிவர்த்தனையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் உரிமை வங்கிக்கு உண்டு. மற்றும் மூன்றாம் தரப்பு மோசடியால் உங்கள் கார்டு கணக்கில் நிகழ்ந்த அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளில் உங்கள் பொறுப்பு அல்லது நிகழ்ந்த மோசடியில் உங்கள் பங்கு இல்லையென்றால் உங்கள் பொறுப்பு “வாடிக்கையாளர் பாதுகாப்பு - அங்கீகரிக்கப் படாத மின்னணு வங்கி பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்களின் வரையறுக்கப் பட்ட பொறுப்பு” என்ற RBI சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி இருக்கும். அவ்வப்போது திருத்தப்படும் விதிமுறைகளில் வரும் மாற்றங்கள் அந்த நேரத்தில் பொருந்தும் மற்றும் கட்டுப்படுத்தும்.

6) நுகர்வோர் சேவைக்கு / நுகர்வோர் தீர்வுக்கு தொடர்பு விவரங்களுக்கு, எங்கள் வலைதளம், www.axisbank.com/support -ஐ நோக்கவும்.

Q) பாதுகாப்பான கிரெடிட் கார்டுகள்

- 1) நிலையான வைப்புத் தொகை, வாடிக்கையாளரிடமிருந்து வங்கிக்கு பாதுகாப்பான கிரெடிட் கார்டுகள் மற்றும் வங்கியால் வழங்கப் பட்ட எந்த வசதிகளின் கீழும் நிலுவையில் இருக்கும் மொத்த இருப்புக்கும் ஒரு தொடர்ச்சியான பாதுகாப்பாக செயல்படும்.
- 2) தவணை தவறினால் அல்லது கடன் வசதி அல்லது வசதிகள் கோரிக்கையின் பேரில் திரும்ப செலுத்தப் படா விட்டால், வங்கி நிலையான/கால வைப்புத் தொகையை முன் கூட்டியே பணமாக்க அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கும் அல்லது பத்திரங்கள்/ நிலையான அல்லது கால வைப்புத் தொகை எதிரீடாக எந்த நேரத்திலும் வழங்கப் பட்டு அல்லது வைத்திருக்கப் பட்டு அல்லது மாற்றப்பட்டு /ஒதுக்கப்பட்டு அல்லது நியாயமாக கருதப்பட்டு மறு ஒதுக்கீடு செய்யப்பட்டு மற்றும் நிகரத் தொகையை வாடிக்கையாளரின் கணக்கில் உள்ள பொறுப்புகளின் தீர்வுக்கு வங்கியின் எந்தக் கிளையிலாவது செலுத்தலாம்.
- 3) வாடிக்கையாளரின் தகுதியின் அடிப்படையில் வங்கியின் தனிப்பட்ட விருப்பத்தில் பாதுகாப்பான கிரெடிட் கார்டுடன் இணைக்கப்பட்ட நிலையான வைப்புத் தொகையின் மீதான உரிமையை விலக்க வங்கிக்கு உரிமை உண்டு.

R) சிறப்புக் குறிப்பு கணக்கு(SMA) மற்றும் செயல்படாத சொத்து NPA)

ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் படி கடன் வழங்குபவர்கள், கடன் வாங்குபவர்களின் கணக்கில் அழுத்தத்தின் ஆரம்பத்தை தவறுதல் ஆரம்பித்தவுடனேயே அடையாளங் கண்டு அதை சிறப்பு குறிப்பு கணக்காக (SMA) வகைப் படுத்த வேண்டும். கடன் வாங்குபவரின் கணக்குகளை SMA மற்றும் NPA என வகைப்படுத்துதல் தொடர்புடைய தேதியின் நாள்-இறுதி செயலாக்கத்தின் ஒரு பகுதியாக நடத்தப் படும் மற்றும் SMA அல்லது NPA என வகைப்படுத்தும் தேதியே நாள்-இறுதி செயலாக்கம் நடைபெறும் காலண்டர் தேதியாகும். அதன்படி, SMA / NPA -யின் தேதி அந்த நாள் இறுதியில் அந்த கணக்கின் வகை ஒப்புதலை பிரதிபலிக்கும். அது போன்ற வகைப் படுத்தலின் ஒரு எடுத்துக்காட்டு பின் வருமாறு:

- SMA 0 – ஒரு கணக்கின் நிலுவைத் தேதி மார்ச் 31, 2021 என்றால், மற்றும் இந்த தேதியில் முழு நிலுவைத் தொகையும் பெறப் படவில்லையென்றால், அந்த கணக்கு மார்ச் 31, 2021-ன் நாள் முடிவில் SMA 0-வாக இருக்கும்.

- SMA 1 -இந்த கணக்கு தொடர்ந்து நிலுவையில் 30 நாட்கள் இருக்கும் பட்சத்தில், அதாவது ஏப்ரல் 30, 2021 அன்று வரை நிலுவையில் இருந்தால் பின்னர் இந்த கணக்கு SMA-1 என பெயரிடப்படும்.
- SMA 2 - இந்த கணக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்தால், மே 31, 2021-ல் இதற்கு SMA -2 என பெயரிடப்படும்.
- NPA - அதற்கும் மேலும் கணக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்தால், ஜூன் 29, 2021-ல் அது NPA-வாக வகைப் படுத்தப்படும்.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படி, கணக்குகளை NPA-வாக வகைப் படுத்துவது கடன் வாங்குபவர் அடிப்படையில், மற்றும் வசதி அடிப்படையில் அல்ல. எனவே, வாடிக்கையாளரால் வங்கியிலிருந்து பெறப்பட்ட ஏதேனும் ஒரு வசதிக்கான நிலுவைத் தொகை செலுத்தப் படவில்லையென்றால், மற்றும் தொடர்ந்து அந்தக் கணக்கு NPA-வாக வகைப்படுத்தப்பட்டால், அந்த வங்கியிலுள்ள வாடிக்கையாளரின்/ கார்டுதாரரின் மற்ற எல்லா கடன்/கிரெடிட் கார்டு கணக்குகளும் NPA-வாக வகைப் படுத்த படும் மற்றும் அது வங்கியை அது போன்ற அனைத்து கடன்/ கிரெடிட் கார்டு/வசதிகளையும், அந்த கணக்குகளில் ஒழுங்காக பணம் செலுத்தப் பட்டிருந்தாலும் திரும்பப் பெற உரிமை உண்டு.

S) பிராந்திய மொழியில் மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

பிராந்திய மொழியில் மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மீதான தகவலுக்கு, www.axisbank.com ஐ பாருங்கள். கிடைக்கக் கூடிய விருப்பத் தேர்வுகள் 1) மராத்தி 2) ஹிந்தி 3) பெங்காலி 4) குஜராத்தி 5) மலையாளம் 6) தமிழ் 7) தெலுங்கு 8) கன்னடம்

இதன் படி www.axisbank.com-இல் பிராந்திய மொழியில் கிடைக்கும் மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், ஆங்கில பதிப்பின் பிரதி நிதித்துவ உரை என கார்டுதாரர் ஒப்புக் கொண்டு ஏற்றுக் கொள்கிறார்.

ஆங்கிலத்தில் மற்றும் பிராந்திய மொழிகளில் வழங்கப் பட்டிருக்கும் மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கிடையே ஏதேனும் மாறுபாடு அல்லது முரண்பாடு இருந்தால், ஆங்கில பதிப்பே மேலோங்கும் மற்றும் கார்டுதாரரை கட்டுப்படுத்தும் என கார்டுதாரர் ஒப்புக் கொண்டு ஏற்றுக் கொள்கிறார்.

பிராந்திய மொழிகளில் வழங்கப் பட்டிருக்கும் மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கான இணைப்புகள்: மராத்தி, ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம்.

மராத்தி -

ஹிந்தி -

பெங்காலி -

குஜராத்தி -

மலையாளம் -

தமிழ் -

தெலுங்கு -

கன்னடம் -

மறுப்பு:

வங்கி, அதன் ஊழியர்கள், முகவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் எந்தவொரு இழப்பு அல்லது சேதத்திற்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது அவற்றின் விளைவாகவோ ஏற்படும், வருவாய், லாப, வணிக, ஒப்பந்தங்கள், எதிர்பார்த்த சேமிப்புகள் அல்லது நல்லெண்ண இழப்பு, மென்பொருள் உள்ளிட்ட ஏதேனும் சாதனத்தின் பயன்பாடு அல்லது மதிப்பிழப்பு, உள்ளிட்ட ஆனால் அவை மட்டுமே அல்லாத இழப்புகளுக்கும் பொறுப்பாக மாட்டார்கள். முன் கூட்டியே எதிர்பார்க்க பட முடிந்தாலும் இல்லாவிட்டாலும்

பயனர் அல்லது வேறு ஒரு நபரால் அனுபவிக்கப்பட்ட இழப்பு, ஏதேனும் தாமதத்தால், இடைவேளையால், இடை நிறுத்தத்தால், அல்லது வங்கி கோரிக்கையை பெற்று செயலாக்குவதில், மற்றும் பதில்களை உருவாக்கி திருப்பி அனுப்புவதில் விளைந்த தவறு அல்லது ஏதேனும் பழுதடைவு, தாமதம், இடைவேளை, இடை நிறுத்தம் கட்டுப்பாடு அல்லது, பயனரின் தொலைத்தொடர்பு சாதனத்திலிருந்து அனுப்ப பட்ட அல்லது பெறப்பட்ட தகவல் அல்லது செய்தியில் மற்றும் எந்த சேவை வழங்குனரின் நெட்வொர்க், மற்றும் வங்கியின் சிஸ்டத்தில் விளைந்த தவறு மற்றும்/அல்லது அத்தகைய சேவை வழங்கும் ஏதேனும் மூன்றாம் தரப்பினரது தவறு போன்றவற்றிற்கும் வங்கி, அதன் ஊழியர்கள், முகவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பொறுப்பாக மாட்டார்கள். ஆக்ஸிஸ் பேங்க் அதன் தனிப்பட்ட முடிவில், வெளிப்புற சேவை வழங்குனர்/கள் அல்லது முகவர்/களது சேவைகளை தேவைப்படும் முறையில், அதன் தயாரிப்புகள் தொடர்பாக உபயோகிக்கலாம்.

• ஆக்ஸிஸ் பேங்க் விண்ணப்ப படிவத்தின் நிலையை 21 வேலை நாட்களுக்குள் தெரியப் படுத்தும்.

• ஆக்ஸிஸ் பேங்க் எந்தவொரு வாணிபத்திற்காகவும், பரிகசுள், வவுச்சர்கள், வெகுமதிப் புள்ளிகளை மீட்டெடுத்தல், கார்டு செயலாக்கம் அல்லது ரத்து தொடர்பாக கார்டு CVV, PIN, OTP அல்லது இன்டர் நெட் கடவுச்சொல்லை கேட்காது. தொலைபேசியில் அல்லது மின்னஞ்சலில் அது போன்ற வேண்டுகோள்களை தயவுசெய்து புறக்கணிக்கவும். ஆக்ஸிஸ் பேங்க் அதிகாரபூர்வ வலைதளத்தில் எந்த கடித பரிமாற்றத்திற்கும் முன்பு தொடர்பு எண்களை சரிபார்த்துக் கொள்ளவும்.

• எந்த ஆன்லைன், மின்-வணிக பரிவர்த்தனைகளுக்கும் முன்பு வலைதளம் மற்றும்/அல்லது போர்ட்டலின் நம்பகத்தன்மையை உறுதிப் படுத்திக் கொள்ளவும். உங்களை ஏமாற்றி, பண மோசடி செய்யும் போலி வலைதளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

• வங்கியால் வழங்கப்பட்ட கார்டு வாடிக்கையாளரின் தனிப்பட்ட உபயோகத்திற்கு மட்டுமே. ஒரு மூன்றாம் தரப்பினரின் சார்பாகவோ அல்லது நன்மைக்கோ செய்யப்படும் பரிவர்த்தனைகளை வங்கி ஊக்குவிக்கவோ அல்லது ஆதரிக்கவோ செய்யாது.

• சர்வதேச பரிவர்த்தனைகளில், வணிகர் பணத்தை திரும்ப தந்தால்/ தகராறுகள் ஏற்பட்டால், நாணய ஏற்ற இறக்கத்தால் விளையும் எந்த விகித வேறுபாட்டையும் வாடிக்கையாளரே ஏற்க வேண்டும்.

*** ஆவண முடிவு ***

தொடர்பு சேனல்கள்

வாடிக்கையாளர் சேவை

18605005555 அல்லது 18604195555 (கட்டணங்கள் பொருந்தும்) அல்லது 18001035577 (கட்டணமில்லா) இந்தியாவில் எந்த லேண்ட்லைன் அல்லது செல்ஃபோன்

ஏஸ் கிரெடிட் கார்டுக்கு: 18604191919 (கட்டணங்கள் பொருந்தும்)
பர்கண்டி பிரைவேட் கார்டுகளுக்கு: 18002108888 (கட்டணங்கள் பொருந்தும்)

பிரீமியம் கார்டுகளுக்கு: விஸ்தாரா இன்ஃபினிட், ரிசர்வ், செலக்ட், அட்லஸ், மைல்ஸ் அண்ட் மோர் வேர்ல்ட் செலக்ட் மற்றும் இன்ஃபினிட், தயவு செய்து தொடர்பு கொள்ளவும்: 1800 419 0065

+91-22-27648000 இந்தியாவுக்கு வெளியில் இருந்து தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல் முகவரி: axisbank.com/support
ஏஸ் கிரெடிட் கார்டுக்கு மின்னஞ்சல் முகவரி: service.ace-card@axisbank.com

எல் ஐ சி கார்டுகளுக்கு: 18004190064
வங்கிக்கு மின்னஞ்சல் செய்ய இங்கு கிளிக் செய்யவும்:
axisbank.com/support

குறை தீர்த்தல்/அதிகரித்தல்

பெறுநர்,

திரு. அஷோக் சுனர், நோடல் அதிகாரி

ஆக்ஸிஸ் பேங்க் லிமிடெட், NPC1, 5-வது மாடி, கிகாபிளெக்ஸ், பிளாட் எண். I.T.5. MIDC. Airoli Knowledge Park, Airoli, நவி மும்பை 400708.
மின்னஞ்சல் முகவரி: nodal.officer@axisbank.com, தொலைபேசி. 91-080-61865200.

நேரம்: 9.30 am முதல் 5:30 pm (திங்கள் முதல் வெள்ளி வரை)

9.30 am முதல் 2.00 pm (சனிக்கிழமை) வங்கி விடுமுறைகள் தவிர

குறை தீர்க்கும் அதிகாரி

பெயர் : திரு. ஆஷிஷ் ராஜ்புட்

பதவி : அசிஸ்டண்ட் வைஸ் பிரசிடெண்ட்

முகவரி: ஆக்ஸிஸ் பேங்க் லிமிடெட், NPC1, 5-வது மாடி, கிகாபிளெக்ஸ், பிளாட் எண். I.T.5. MIDC. Airoli Knowledge Park, Airoli, நவி மும்பை 400708.

தொடர்பு எண்: 8061865200

நேரம்: 9.30 am முதல் 5:30 pm திங்கள் முதல் சனி (இரண்டாவது மற்றும்
நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் வங்கி விடுமுறைகள் தவிர)
மின் அஞ்சல்: nodal.officer@axisbank.com

எந்தவொரு குறைக்கும் பொருந்தும் எந்த இழப்பீடும் [https://www-
w.axisbank.com/docs/default-source/default-docu-
ment-library/Customer-Compensation-Policy.pdf](https://www.axisbank.com/docs/default-source/default-document-library/Customer-Compensation-Policy.pdf)-இல் உள்ள
வங்கியின் இழப்பீட்டு கொள்கையின் படி வழங்கப்படும்.

*** ஆவண முடிவு ***

0002504829_05_24